



شیطان کے بعض ہتھیار

ஷைத்தானின் சில ஆயுதங்கள் (TAMIL)

ஷேக்கே நதீகத், அமீரே அஹ்மதுஸ் ஸுன்னத்,
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,
அல்லாமா, மௌலானா அபு கபீலால்

முஹம்மத் இல்யாஸ்

அத்தர் காதிர் ரஃஸுனி



MC 1296

شَيْطَانِ كَيْ بَعْضِ بَهِيَارِ

Shaytan kay ba'z Hathyar

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

இந்த சிறு நூல் வேகே தர்கத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஸூலி عَلَيْهِ السَّلَامُ அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சக் கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு :- இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹனஃபி மதஹபின் படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Translation Majlis (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

Phone: ☎ +92-21-111-25-26-92 – Ext. 1262

Email: ✉ translation@dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும் போது
மீண்டும் துஆவை ஓதக்கொள்ளவும். إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ, வாசிப்பவைகள்
ஞாயகத்தல் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ்! அந்நீவு ஞானத்தன் வாய்லை நமக்காக தீர்த்து
வீடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை தீர்த்து
வீடுவாயாக கண்ணீயமும், உயர்வும் உடையவனே!

(அல்-முஸ்துக்ர:ய் பாகம் 1, பக்கம் 40 ஞாகுல் :யிகர், பேருக்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதக்கொள்ளவும்)

உள்ளடக்கம்

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ.....ii

ஷைத்தானின் சில ஆபுதங்கள் 1

100 தேவைகள் நிறைவேறுகின்றன.....	1
இந்த எளியோனின் உணர்வு.....என்னிடம் யாரும் கோபம் அடைந்து விடக்கூடாது.....	5
..... எனவே நான் த.:வதே இஸ்லாமியின் சகோதரர்களை விட்டும் விலகிக் கொண்டேன்.....	6
அல்லாஹ்தஆலா சுவனத்தின் இரண்டு ஆடைகளை அணிவிப்பான்.....	7
தஹ்ஸிய்யத் (துக்கம் விசாரித்தல்) என்றால் என்ன?.....	9
கோபப்பட்டவர் சமாதானமாகி விட்டார்.....	9
த.:வதே இஸ்லாமியில் பெரும்பாலானவர்கள் ஏழையானவர்களே.....	10
நிச்சயமாக செவ்வந்தர்களின் பங்கும் மார்க்கத்தில் உள்ளது.....	12
வறுமையின் சிறப்புக்கள்.....	14
ஈஸாலே ஸவாBபுக்காக 'திக்ர், கஸ்தாவின் இஜ்திமா'.....	15
ஸGகே மதீனாவின் ^{عَنْ} புறத்திலிருந்து வழங்கப்பட்ட பதில் மெயில்.....	18
எழுத்துக்கள் சிலசமயம் எழுதுவோரின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றன.....	19

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

நம்மை நாமே “முக்கியமான நபர்” என கருதுவது தவறாகும்	21
மார்க்க சேவையின் காரணத்தினால் மரியாதையை எதிர்பார்த்தல்.....	22
முகஸ்துதியின் வேதனைமிக்க தண்டனை.....	23
ஈய்விருப்பத்தின் கீர்த்திகள்	24
ஈய்விருப்பத்தின் விளக்கம்.....	24
ஈய்விருப்பத்தின் மிக முக்கிய விரிவாக்கம்.....	25
மார்க்க சேவையை நான் அதிகமாக செய்கிறேன்!.....	27
நான் இதை செய்தேன்! நான் அதை செய்தேன்!.....	28
ஈய்விருப்பத்தினை கண்டித்து மார்க்கப் பெரியார்களின் 5 கட்டளைகள்.....	30
ஈய்விருப்பத்திற்கான சிகிச்சைகள்.....	32
இக்லாஸ் (உளத்தூய்மை)	34
உளத்தூய்மைக்கு 5 விளக்கங்கள்.....	35
இக்லாஸ் என்பதன் பொருள் “இறைவனின் பொருத்தத்திற்காக அமல் செய்தல்”.....	37
இக்லாஸ் என்றால் “நம்முடைய செயலுக்கு பாராட்டு” விரும்பாமல் இருப்பது.....	38
‘إخلاص’ என்பதிலுள்ள ஐந்து எழுத்துக்களின் தொடர்பில் இக்லாஸைப் பற்றி மார்க்கப் பெரியார்களின் 5 உபதேசங்கள்.....	39
மூன்று அளித்தலும், மூன்று அழித்தலும்.....	40

30 ஆண்டுகளின் தொழுகையை கழுவாக்கினார்	41
சம்பவம்: நன்மையும் கிடைக்கவில்லை, தண்டனையும் கிடைக்கவில்லை.....	42
அழைப்பாளரின் மீது ஷைத்தானின் தாக்குதல்	42
ஆலிமுடைய இரண்டு ரக்அத் ஜாஹிலுடைய முழு வருட இபாதத்தை விட மேலானது.....	44
சம்பவம்:60 ஆண்டுகள் க.பாவின் பணியாள்.....	44
கெட்ட எண்ணத்தால் நிரம்பிய வாசகங்களின் தடங்கள்	45
கெட்ட எண்ணத்தின் சீரழிவுகள்.....	46
கெட்ட எண்ணம் ஹராமாகும்.....	48
கெட்ட எண்ணம் என்பதன் விளக்கம்.....	49
கெட்ட எண்ணம் ஏன் ஹராமாகும்?.....	49
حُسْنُ الظَّنِّ என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் கெட்ட எண்ணத்திற்குரிய சுருக்கமான 7 சிகிச்சைகள்.....	51
1. முஸ்லிம்களின் சிறப்புக்கள் மீது பார்வை செலுத்துங்கள்	51
2. கெட்ட எண்ணம் ஏற்பட்டால் கவனிப்பை அகற்றி விடுங்கள்	51
3. நீங்கள் நல்லவராகுங்கள், அப்போது தான் மற்றவர்களும் நல்லவராகக் காட்சி அளிப்பார்கள்.....	52
4. கெட்ட சகவாசம் கெட்ட எண்ணங்களையே உண்டாக்கும்.....	53
5. ஒருவர் மீது கெட்ட எண்ணம் ஏற்பட்டால் இறை தண்டனையைக் கொண்டு தன்னைத்தானே அச்சமுறுத்துங்கள்	54
6. ஒருவரைப் பற்றி கெட்ட எண்ணம் எழும்போது தனக்காகவே துஆ செய்துக் கொள்ளுங்கள்	55
7. யாரைப்பற்றி கெட்ட எண்ணம் உள்ளதோ அவருக்காக நல்ல துஆ செய்யுங்கள்.....	56

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

எழுத்துக்களிலேயே தவறிழைத்து விடுபவன் பேசுகையில் என்னென்ன கூறுவானோ!	57
கெட்ட எண்ணத்தைப் பற்றி அ.லா ஹழ்ரத் அவர்களின் பதவா	57
ஜனாஸா தொழுகை, ஈஸாலே ஸவாப் ஆகியவற்றைக் குறித்து கோபமடைவதை விட்டும் காப்பதற்கு சில மதனி முத்துக்கள்	58
மனஆறுதல் அளிக்காததன் இரண்டு இழப்புகள்	59
பிரமுகர்களுடனான தொடர்பைக் குறித்து முக்கிய விளக்கங்கள்	60
பிரமுகர்கள் வந்து துக்கம் விசாரிப்பது மறுமையின் நற்பேறுக்கு காரணமாகுமா?	61
வாக்கு கொடுத்து வராதவர்களைப் பற்றி நல்லைண்ணம்	63
உங்கள் கருத்தைக் காப்பாற்றுங்கள்	63
எச்சரிக்கை! வீண் விளக்கம் பாவங்களில் ஈடுபடுத்தி விடப்போகிறது	64
தௌபா செய்துக்கொள் இறைவனின் அருள் மிகப்பெரியது	65
த.வதே இஸ்லாமியினர் அனைவரும் என் பிரியமானவர்களே	67
மதனி பணி புரிபவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்	68
கலகத்தை பரப்புவதனால் வரும் வேதனைகள்	69
கலகம் விளைவிப்போர் மீது சாபம்	71
அடர்த்தியான மருதாணி பூசுவதால் வுளு மற்றும் குளிப்பு நிறைவேறுவதில்லை	72

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

ஷைத்தான் தனக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இந்த சிறுநூலை படிப்பதை விட்டும் எவ்வளவுதான் தடுத்தாலும், இந்நூலை நீங்கள் முழுமையாகப் படித்து அவனது தாக்குதலை தோல்வி அடையச் செய்யுங்கள்.

100 தேவைகள் நிறைவேறுகின்றன

ஈரூலகப் பேரரசர், மதீனத்து மாமன்னர், பிரபஞ்சங்களின் பேரருளாளர், மேன்மைக்கும் மேன்மையானவர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், எவர் வெள்ளிக்கிழமை அன்று இரவிலும், பகலிலும் 100 முறை ஸலவாத் ஒதுகின்றாரோ, அல்லாஹுதஆலா அவரது 100 தேவைகளை நிறைவேற்றுவான். அதில் 70 மறுமைக்குரியது, 30 உலகத்தைச் சார்ந்தது. மேலும் அல்லாஹுதஆலா ஒரு வானவரை நியமிக்கிறான், அவர் அந்த ஸலவாத்தை ஒரு வெகுமதி அளிப்பதைப் போல என்னுடைய கப்ருக்கு சேர்ப்பித்து விடுவார். நிச்சயமாக என்னுடைய இல்மானது என்னுடைய மறைவுக்கு பின்னாலும் எனது வாழ்நாளில் இருந்ததைப் போலவே இருக்கும். (ஐம்உல் ஜவாமிஃ லிஸ்ஸயூதி, பாகம்-7, பக்கம்-199, ஹதீஸ்-22355)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! துன்பத்திற்கு ஆளான ஒரு இஸ்லாமிய சகோதரரின் மெயிலை, இருப்பிடம், இஸ்லாமிய சகோதரர்கள் மேலும் மெயில் அனுப்பிய இஸ்லாமிய சகோதரர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல், நல்ல எண்ணங்களுடனும் ஒரு சில மாற்றங்களுடனும் சில மதனி முத்துக்களை முன் வைக்கிறோம். முதலில் கவனிக்க வேண்டிய மெயிலை படித்துக் கொள்ளுங்கள்.

நான் தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலில் ஈடுபட்டு ஏறக்குறைய 21 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த 21 ஆண்டுகளில் மதனி மர்கலிலிருந்து (தலைமையகம்) அளிக்கப்பட்ட பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. இப்போது வெளிநாட்டில் ஒரு காபினாவின் பணியாளாக மதனி வேலை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளேன். இந்த 21 ஆண்டுகளிலே பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறேன். இருப்பினும் மதனி சூழலில் உறுதிபாட்டோடு இருந்து வருகிறேன். ஒரு காலகட்டத்தில் ஏழ்மையான இஸ்லாமிய சகோதரர்களை மிக நல்ல முறையில் கவனிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் அவருக்கு ஆறுதல் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது தஃவதே இஸ்லாமியின் பொறுப்பாளர்களின் கருணைப் பார்வை “செல்வந்தர்களுக்காக மட்டுமே” உள்ளது! இந்த விஷயம் எனக்கு எப்போது புரிந்தது என்றால் நான் மூன்று மாதத்திற்கு முன் பாகிஸ்தான் சென்றிருந்தேன். ஓர் ஏழை இஸ்லாமிய சகோதரர் (தஃவதே இஸ்லாமியின் பொறுப்பாளர்) உடைய தாய் மரணித்து

விட்டார். அவருடைய வீட்டிற்கு ஃபாத்திஹா ஓதுவதற்காக சென்றேன். உரையாடலின் இடையிலே அவர் கூறினார்- ருக்னே சூரா அங்கத்தினர் ஒருவர் நமது நகரத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவர் என் வீட்டின் ஃபாத்திஹாவிற்கு வரவில்லை. மற்றொரு ருக்னே சூரா ரமழான் மாதம் முழுக்க இங்கேயே கழித்தார். ஆனால் அவரும் என் வீட்டின் ஃபாத்திஹாவிற்கு வரவில்லை. இன்னுமொரு ஏழை இஸ்லாமிய சகோதரரின் தாயாரும் மரணித்து விட்டார். அவரும் அதே போன்ற எண்ணங்களை வெளிப்படுத்தினார். அந்த நேரத்தில் நான் அதைக் கேட்டு, இந்த இஸ்லாமிய சகோதரர் கூறுவது அநேகமாக சரியில்லை என்றுதான் கருதினேன். ஆனால் அந்த விஷயம் எனக்கு எப்போது புரிந்தது என்றால், ஹிஜ்ரி 1434 முஹர்ரம் மாதம் 9-வது நாள், சரியாக 2012 டிஸம்பர் மாதம் முதல் நாள் சனிக்கிழமையன்று என்னுடைய தாயார் மரணித்து விட்டார். அவசரமாக நான் பாகிஸ்தான் செல்ல வேண்டியதாயிற்று. அங்கே ஒரு வாரம் தங்கி விட்டு, திரும்பவும் வந்து விட்டேன். 187 நாடுகளில் மதனி சேவைகள் புரியும் தஃவதே இஸ்லாமியிலிருந்து ஐந்து இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமே போன் செய்து துக்கம் விசாரித்தார்கள். ஒரு ருக்னே சூராவின் மக்தபிலிருந்து 41 குர்ஆன் ஷரீஃபுடைய ஈஸாலே ஸவாப் ஏற்பாடானது. மற்றொரு ருக்னே சூரா அங்கத்தினர் போன் செய்து ஆறுதல் மட்டுமே வழங்கினார். ஈஸாலே ஸவாப் எதுவுமில்லை. ஃபாத்திஹா ஓதுவதற்காக மற்றொரு பொறுப்பாளர் வருகை தந்திருந்தார். அவர் ஈஸாலே ஸவாப் அனுப்புவதாக வாக்களித்துச் சென்றார்,

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

ஆனால் அதை நான் எதிர் பார்த்ததைத் தவிர வேறொன்றும் இல்லை. அவருக்கும், நகர தலைவருக்கும் சனிக்கிழமை கத்மெ பாக் (தமாம்) செய்வதற்கான அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் . . . ஏனெனில் நான் ஒரு ஏழை மனிதன்.

தஃவதே இஸ்லாமியின் வாயிலாக ஈஸாலே ஸவாப் . . . 46 குர்ஆன் ஷரீஃஃப், தனித்துவ முயற்சியைக் கொண்டு . . . ஏறக்குறைய 313 குர்ஆன் ஷரீஃஃப், அதைத் தவிர இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் ஸலவாத், கலிமயே தய்யிபா இலட்சக்கணக்கிலே, சூரதுல் யாஸீன், சூரதுல் முல்க், சூரதுர் ரஹ்மான் மேலும் பல . . . தாடியில்லாத இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் இலட்சக்கணக்கிலே ஸலவாத்தை ஈஸாலே ஸவாபாக சமர்ப்பித்தனர்.

அதற்கு நேர்மாறாக. . . (ஊரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது) ஒரு செல்வந்தரின் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை கவனித்துக் கொள்ள அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் اعانتهم كرمهم العاليه அவர்களைக் கொண்டு போன் செய்விக்கப்பட்டது. அதை மதனி சேனலின் செய்திகளிலும் காட்டப்பட்டது. இது எனது தாயாரின் மரணத்திற்கு கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு பிறகு நடந்த சம்பவம்.

முந்தைய ஆண்டு. . . (இடத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது) ஒரு செல்வந்தரான இஸ்லாமிய சகோதரரின் மகன் மரணித்து விட்டார். ருக்னே சூரா அங்கத்தினர் தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், மற்றும் சூராவின் தலைவரினால்

போன் செய்விக்கப்பட்டது. அவரது கத்தம் தமாமில் ருக்னே ரூரா அங்கத்தினர் சொற்பொழிவும் நிகழ்த்தினார். வெளிநாட்டிலே நான் முஸ்லிமல்லாத ஒருவரிடம் பணி புரிந்து வருகிறேன். அவர் எனக்கு மூன்று முறை போன் செய்து துக்கம் விசாரித்தார். என்னிடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களில் கவுன்ஸிலர் ஜெனரல் ஓஃப் பாகிஸ்தான் மற்றும் அவர்களது பணியாட்கள், ஒரு அரசியல் கூட்டத்தின் உள்நூர் தலைவர், பத்திரிக்கையாளர்கள், உள்நூர் உலமாக்கள் மற்றும் அன்பர்கள்.

ஆஹ்! இந்தத் துயரமான நேரத்திலே என்னுடைய இயக்கத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர் யாராவது எனக்கு தைரியம் அளித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! என்னுடைய உறவினர்கள் மற்றும் மஹல்லா வாசிகளின் எதிரிலே என்னுடைய மதிப்பும் உயர்ந்திருக்கும். ஆக எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது—
“நான் ஒரு செல்வந்தனாக இருந்திருந்தால் இவ்வாறு ஏற்பட்டிருக்காது.”

வஸ்ஸலாம்

இந்த எளியோனின் உணர்வு.....என்னிடம் யாரும் கோபம் அடைந்து விடக்கூடாது...

இஸ்லாமிய சகோதரர்களுக்கு எழுச்சியூட்டக்கூடிய அறிவிப்பு என்னவென்றால், இந்த மெயிலைப் படித்து இந்த எளியோனுக்கு **كَلْبُ** கடந்து விட்ட பல்வேறு ஜனாஸாக்களும், துக்கம் மற்றும் நலம் விசாரிப்பதற்கும் சென்றது நினைவுக்கு வருகிறது. **اللَّهُمَّ صَلِّ عَلَى**

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

தஃவதே இஸ்லாமியில் என்னை விட அதிகமாக நலம் விசாரிக்க சென்றவரும், ஜனாஸாக்களில் கலந்துக் கொண்டவரும், அடக்கம் செய்வதில் பங்கு கொண்டவரும் யாரும் இருக்கின்றார்களோ தெரியாது. என்னுடைய பயம் என்னவென்றால், மரணித்தவரின் துக்கம் விசாரிக்கச் செல்வதிலும், நோயாளிகளை நலம் விசாரிப்பதற்காக வீடுகள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு செல்வது தொடர்பாகவும் என்னுடைய சோம்பல்தனம் மற்றும் குறைபாடுகளின் காரணத்தினால் யாராவது என் மீது கோபம் கொண்டு கன்னத்துக்கள் நிறைந்த மதனி சூழலை விட்டும் தூரமாக விலகி விடக்கூடாதே என்பதுதான். என்னுடைய எண்ணம் என்னவென்றால் ஒருவருடைய 'இன்பத்திலே' யாரும் பங்கு கொள்ளவில்லை என்றாலும் மனிதன் அவ்வளவாக கோபித்துக் கொள்வதில்லை, ஆனால் அதற்கு மாறாக ஒருவன் 'துன்பத்திலே' துவளும் போது அதாவது நோய்நொடி, மனக்கலக்கம் மற்றும் மரணம் ஆகியவற்றில் யாரும் ஆறுதல் அளிக்கவில்லை, துக்கம் விசாரிக்க வரவில்லையென்றால் மனிதன் மிக அதிகமாக கோபித்துக் கொள்கிறான். இது சம்பந்தமாக மதனி சூழலின் சம்பவம் ஒன்றை கூறுகிறேன். அதாவது,

..... எனவே நான் த.:வதே இஸ்லாமியின் சகோதரர்களை விட்டும் விலகிக் கொண்டேன்

ஓர் ஏழை இஸ்லாமிய சகோதரரின் சம்பவம், அதிக பழமை வாய்ந்ததல்ல. அவர்கள் என்னிடம் கூறியதை என்னுடைய வார்த்தைகளில் அறிவிக்கிறேன். “நான் பல ஆண்டுகளாக மதனி சூழலுடன் ஒன்றிருந்தேன். என்னால் இயன்ற வரை தஃவதே

இஸ்லாமிக்கு ஏதேனும் ஒரு பணியை செய்து கொடுத்து வந்தேன். நான் உடல் நலம் இழந்தேன். என் வியாதி நீண்டுக்கொண்டே சென்றது. கடைசியில் படுக்கையே கதி என வீழ்ந்து விட்டேன். ஆறு மாதங்கள் வரையில் நோய்ப் படுக்கையிலே கிடந்தேன். மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் என்னுடைய இந்த முழு நோய்க் காலத்திலும் நம் நகரத்தைச் சார்ந்த எந்தவொரு “இனிமையான இஸ்லாமிய சகோதரரும்” இந்த ஏழையுடைய வீட்டிற்கு வந்து நலம் விசாரிப்பது ஒரு புறமிருக்கட்டும், யாரும் போன்கூட செய்யவில்லை. என் மன ஆறுதலுக்காக ஒரு மெஸேஜ் கூட அனுப்ப யாரும் முன் வரவில்லை. அதன் காரணத்தினால் தஃவதே இஸ்லாமியர்களை விட்டும் ஒரேயடியாக என் மனம் உடைந்து, நான் தூரமாகி விட்டேன். நல்ல மனம் படைத்த தஃவதே இஸ்லாமியில் இல்லாத ஒருவர், என் மீது மிகுந்த கருணைப் புரிந்தார். அவரே என்னை டாக்டர்களிடமும் அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தார். என் மனம் அவரது அன்பால் நிறைந்து, நான் அவருக்கு மிகவும் நெருக்கமாகி விட்டேன்.”

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்லாஹ்தஆலா சுவனத்தின் இரண்டு

ஆடைகளை அணிவிப்பான்

துயரம் மிகுந்த இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு ஆறுதல் அளிக்க வில்லையென்றால் அவர் மதனி சூழலை விட்டும் தூரமாகி விடும்

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

அச்சமுள்ளது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அவ்வாறு அவர் விலகிப்போக வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செய்வது அவரது காலை அவரே வெட்டிக் கொள்வதைப் போன்றதாகும். ஆனால் ஷைத்தானோ உள்ளத்திலே ஊசலாட்டத்தை ஏற்படுத்தி மறுமையை நாசமாக்கும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்தி விடுகிறான். ஆகவே இவ்வாறு பல மனிதர்கள் தூரமாகி விடுகின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் யாராவது அவர்களிடம் அன்பாக நடந்து கொண்டால் போதும், அவர்களின் பக்கமே இவர்கள் சாய்ந்து விடுவார்கள் போலிருக்கிறது. இவ்வாறாக செயல்படாத பலர் தங்கள் அவநம்பிக்கைகளுக்கு ஆளாகி விடவும் செய்வார்கள் என்பது யாருக்கு தெரியும்? எவ்வாறாயினும் துன்பத்தில் சிக்குண்டவர்களை துக்கம் விசாரிக்க செல்வதில் பெரும் அறிவாமும் அடங்கியுள்ளது. மேலும் இது மறுமைக்குரிய நன்மையான காரியமாகும். நபிகள் கோமான் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள், துயரம் மிகுந்த ஒருவரை துக்கம் விசாரித்தால் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருக்கு பயபக்தியின் ஆடையை அணிவிக்கிறான். ஆன்மாக்களுக்கிடையே அவரது ஆன்மாவின் பேரில் அருள் புரியச் செய்கிறான். துன்பத்திற்கு ஆளான ஒருவரை துக்கம் விசாரித்தால் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருக்கு சுவனத்தின் ஆடைகளில் இரண்டு ஆடைகளை அணிவிக்கிறான். அவை எத்தகைய ஆடைகள் என்றால் அவற்றின் விலை முழு உலகமும் ஆகாது. (அல்முஃஜிழல் அவ்ஸத், பாகம்-6, பக்கம்-429, ஹதீஸ்-9292)

தஹ்ஸஸிய்யத் (துக்கம் விசாரித்தல்) என்றால் என்ன?

தஹ்ஸஸிய்யத் (துக்கம் விசாரித்தல்) என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதருக்கு பொறுமையோடிருக்க போதிப்பதாகும். “துக்கம் விசாரித்தல் என்பது சுன்னத்தான காரியமாகும்.” (பஹாரெ ஷரீ அத், பாகம்-1, பக்கம்-852)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

கோபப்பட்டவர் சமாதானமாகி விட்டார்

சிலசமயம் துன்பம் மற்றும் துக்கம் விசாரித்தல் என்கிற உலகிலும் பலன்கள் காணப்படுகின்றன. அதாவது, இது அந்த நாட்களில் நூர் மஸ்ஜித், காஃகஸி பஸூர் பாபுல் மதீனா கராச்சியில் நான் இமாமத் செய்துக் கொண்டிருந்த போது நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சி. ஒரு இஸ்லாமிய சகோதரர் முதலில் என்னுடன் நெருக்கமாக இருந்தார். அதன் பின்னர் சற்று தூரமாகிக் கொண்டே சென்று விட்டார். அதை நான் உணரவில்லை. ஒருநாள் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் எனக்கு அவரது தந்தையின் மரணச் செய்தி வந்தது. நான் உடனே அவரது வீட்டிற்குச் சென்றேன். அப்போது மய்யித்தை குளிப்பாட்டப்படவும் இல்லை. துஆ ஃபாத்திஹா செய்த பின்னர் நான் திரும்பி வந்து விட்டேன். அவரது ஜனாஸா தொழுகையில் கலந்துக் கொண்டு மய்யவாடிக்கும் சென்றேன். அவரை அடக்கம் செய்வதிலும் நான் முன்னிலை வகித்தேன். அதற்குரிய பலன்கள் நான் நினைத்ததை விட அதிகமாகவே கிடைத்தது. அதாவது,

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

அந்த இஸ்லாமிய சகோதரர் தானாகவே முன் வந்து அவர் விலகிச் சென்றதைக் குறித்து கூறினார்- “என்னிடம் உங்களைப் பற்றி யாரோ ஒருவர் தூண்டி விட்டார். அவரது பேச்சைக் கேட்டு நான் உங்களை விட்டும் விலகி விட்டேன். எந்த அளவுக்கு விலகிச் சென்றேன் என்றால் நீங்கள் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்தாலே நான் ஓடி ஒளிந்துக் கொள்வேன். ஆனால் என் அருமைத் தந்தையாரின் ஜனாஸாவிலே தங்களுடைய அன்பான ஆதரவைக் கண்டு என்னுடைய மனம் மாறி விட்டது. எந்த மனிதன் என்னை உங்களைக் குறித்து வெறுப்படையச் செய்தானோ அவன் என் தந்தையின் ஜனாஸாவுக்கும் வரவில்லை.” இந்தச் சம்பவம் நடந்தேறி ஏறக்குறைய 35 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த இஸ்லாமிய சகோதரர் இன்றைக்கும் கூட என் மீது அன்பை சொரிகிறார். நல்ல செல்வாக்குள்ள மனிதர். நம்முடைய அமைப்புக்கு நல்ல ஆதரவும் அளித்து வருவதோடு, தாடியும் வைத்துள்ளார். என்னுடைய குருவழி சகோதரராகவும் இருக்கின்றார். மேலும் அவரது மனைவி மக்களும், சகோதர சகோதரிகளும், மற்றும் குடும்பத்து நண்பர்கள் பலரும் அத்தாரியாக உள்ளனர். அவரது இளைய சகோதரர் மதனி தோற்றத்திலும் மேலும் தஃவதே இஸ்லாமியின் பொறுப்பாளராகவும் இருக்கின்றார். மூத்த சகோதரரும் தலைப்பாகையுடன் காணப்படுகின்றார்.

த. :வதே இஸ்லாமியில் பெரும்பாலானவர்கள் ஏழையானவர்களே

யாராவது ஒரு பெரும் செல்வந்தர், உயர்பதவி வகிப்பவர், பெரும் மதிப்புக்கு ஆளானவர் ஆகியோரை நலம் விசாரிக்கவோ அல்லது

அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்கவோ செல்வது ஷா' அத்திற்கு புறம்பான செயல் அல்ல. நல்ல நல்ல எண்ணங்களுடன் கன்னத்தான முறையில் அவர்களை நலம் விசாரிக்கவோ, துக்கம் விசாரிக்கவோ செல்வது நிச்சயமாக மறுமைக்குரிய நன்மைகளுக்குக் காரணமாகும். ஆனால் ஏழை எளிய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வெறும் செல்வந்தர்கள், அதிகாரிகள் மற்றும் உலகியலைச் சார்ந்த மக்களை துயராற்றுகின்ற செயலை மட்டுமே செய்துக் கொண்டு இருந்து விடக்கூடாது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தஃவதே இஸ்லாமி என்பது முதலில் ஏழை எளிய மக்களுடையதாகும். அதன் பின்னரே அது செல்வந்தர்களுக்குரியது. தஃவதே இஸ்லாமியின் மதனி காரியங்களை உலகம் முழுவதிலும் பரப்புவர்களில் ஏழை எளிய மக்கள் தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். மதீனாவிற்கு தன்னை சமர்ப்பித்து விட்டு தஃவதே இஸ்லாமிற்காக தங்கள் இளமையை அர்ப்பணித்து நிற்பவர்கள் யார்? தொடர்ந்து 12 மாதங்கள் மற்றும் 25 மாதங்கள் கன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாக்களின் பயணியாக மாறி நிற்பவர்கள் யார்? தஃவதே இஸ்லாமியுடைய அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களின் இமாமாகவும், முஅத்தினாகவும் இருப்பவர்கள் யார்? ஜாமிஅதும் மதீனா மற்றும் மத்ரஸதும் மதீனாவின் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், பல்வேறு பொறுப்புக்களில் காரியமாற்றும் கண்காணிப்பாளர்களும் யார்? முழு மனதுடன் நம்புங்கள்- அதிகம் அல்ல, மிகவும் அதிகமான எண்ணிக்கையில் ஏழை எளியவர்கள் அல்லது நடுத்தர நிலைக்குரியவர்களான இஸ்லாமிய சகோதரர்கள்

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

தான் இருக்கிறார்களே தவிர, செல்வந்தர்கள் அல்ல. مَا شَاءَ اللَّهُ நாயகத்தின் இந்த அன்பர்கள் கன்னத்துக்களின் கட்டுப்பாடுகளுடன் மதனி பணிகளிலும் நிறையவே சாதனை புரிந்து வருகின்றனர். முழு ரமழான் மாதத்தின் இஃதிகாஃபாக இருக்கட்டும், வாராந்த இஜ்திமாக்கள் அல்லது மதனி காஃபிலாக்களின் பயணமாக இருக்கட்டும், இவற்றில் மேலோங்கிய பெரும்பான்மை இதே ஏழை எளிய “ஃபுகராயே மதீனா” உடையதாகத்தான் இருக்கும்.

நிச்சயமாக செல்வந்தர்களின் பங்கும் மார்க்கத்தில் உள்ளது

செல்வந்தர்கள் மற்றும் பெரும் சீமாண்களுக்கு மார்க்கத்தில் எந்த பங்கும் கிடையாதென்று நான் கூறவில்லை. நிச்சயமாக அவர்களுக்கும் இதில் கண்டிப்பாக பங்கு உள்ளது. مَا شَاءَ اللَّهُ, நிறைய முபல்லிஹீ ன்களும், பொறுப்புதாரிகளும் செல்வந்தர்களிலிருந்தும் உள்ளனர். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். முதலாளி வர்க்கமும், உலகியலைச் சார்ந்த சீமாண்களும் இதற்காக தங்கள் நேரத்தை ஒதுக்குவதில் மிக மிக குறைவாக உள்ளனர். அந்த மக்களின் பெரும்பான்மை வெறும் ஸகாத் மற்றும் நன்கொடைகள் வழங்குவதில் மனநிறைவு கொள்கிறது. நிச்சயமாக செல்வந்தர்களின் கூட்டத்திலும் நன்மையின் அழைப்பு நடைப்பெற வேண்டும். مَا شَاءَ اللَّهُ, இந்த கனவான்கள் பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் நிர்மாணிக்கின்றனர். இந்த அர்த்தத்திலே அவர்களைக் கொண்டும்

இஸ்லாமிய மார்க்கம் பொலிவை ஏற்று மிளர்கின்றது. அவர்களின் மீதும் தனித்துவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களில் தொழுகையாளியின் எண்ணிக்கை பெருகவும் மேலும் அவர்களும் சுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபிலாக்களின் பயணிகளாக மாற வேண்டும். அதற்காக ஏழை இஸ்லாமிய சகோதரர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்பது அர்த்தமல்ல. உங்களின் வாயிலாக ஏற்படும் தனித்துவ முயற்சிகள், அவற்றைக் கொண்டு கிடைக்கின்ற நன்மையின் அழைப்புகள், நலம் விசாரித்தல், துக்கம் விசாரித்தல் மற்றும் ஈஸாலே ஸவாப் ஆகியவற்றின் சபையிலே உங்கள் வருகைக்காக அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. நீங்களோ அந்த செல்வ சீமான்களின் ஏதாவது மரணத்திலே பங்கு பெறும் பொருட்டு பறந்து சென்று அடைவதும், அவர்களிடம் மிகவும் அடங்கி, பணிந்து, முகஸ்துதி செய்து பேசுவதும், அவர்களுடைய அகமகிழ்வை பெறுவதற்காக அவர்களில் மரணித்தோருக்காக ஈஸாலே ஸவாபின் எண்ணற்ற நன்மைகளை குவிப்பதும், தஃவதே இஸ்லாமியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் அவரது துக்க விசாரிப்புக்காக போன் செய்விப்பதும், குறிப்பிட்ட அந்த பார்ட்டி அல்லது நபருக்கு போன் செய்தீர்களா இல்லையா என்ற உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவதும் சரிதானா? என்னுடைய இந்த பேச்சு செல்வ சீமான்களின் சிந்தனையிலும் வரும் என்றுதான் நம்புகிறேன். அவர்களும் கவனித்துப் பார்ப்பார்கள். அவர்களுடைய வீட்டு காவலாளியின் தந்தை இறந்து விட்டால் அவர்களுடைய நடைமுறை எப்படி இருக்கும்? அவர்களுக்கு பழக்கமுடையவர்களில் யாராவது

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

அரசியல் தலைவர் அல்லது பெரும் செல்வந்தருடைய தந்தை இறந்து விட்டால் அப்போது அவர்களின் செயல்முறை எவ்வாறாக இருக்கும்! உலகியல் கனவான் ஒருவரின் ஜனாஸாவிலும், நல்ல தொழுகைவாளியான ஏழை ஒருவருடைய ஜனாஸாவிலும் உள்ள மக்களுடைய வருகையின் வேறுபாட்டை யார்தான் அறிய மாட்டார்கள்! ஆக, அவ்வாறு நடைபெறக்கூடாது. செல்வந்தர்களும், தங்கள் பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் ஆகியோருடைய துயரங்களிலே பங்குபெற்று நல்ல முறையில் நடந்துக்கொள்ள வேண்டும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

வறுமையின் சிறப்புக்கள்

ஏழைகளும், செல்வந்தர்களும் அண்ணலெம்பெருமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மூன்று அறிவிப்புக்களை செவியுற வேண்டும்.

1. நான் சொர்க்கத்தை பார்த்தபோது— அங்கே ஃபுகராக்களை, அதாவது ஏழைகளை அதிகமாகக் கண்டேன். (முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல், பாகம்-2, பக்கம்-582, ஹதீஸ்-6622)
2. ஏழைகள் செல்வந்தர்களை விட 500 வருடங்களுக்கு முன்னர் சொர்க்கத்திற்கு செல்வார்கள். (திரிமிதி பாகம்-4, பக்கம்-157, ஹதீஸ்-2358)

3. எவர் நல்ல முறையில் தொழுதாரோ, எவரிடம் குடும்பத்தினர் அதிகமாகவும், பொருள் வசதி குறைவாகவும் இருக்குமோ, மேலும் எவர் முஸ்லிம்களை புறங்கூறாமல் இருப்பாரோ, அவரும் நானும் சொர்க்கத்திலே இந்த இரண்டு விரல்களைப் போல இருப்போம். (அதாவது, கண்மணி நாயகம் **صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் சேர்த்து காட்டினார்கள்). (ஜம்ஷல் ஜவாமிஃ லிஸ்ஸயூதி பாகம்-7, பக்கம்-149, ஹதீஸ்-21835)

ஈஸாலே ஸவாபுக்காக 'திக்ர், கஸீதாவின் இஜ்திமா'

தஃவதே இஸ்லாமியின் அனைத்து பொறுப்பாளர்களிடமும் எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்களிடத்தில் யாராவது ஒரு இஸ்லாமிய சகோதரர் நோய் அல்லது துன்பத்தில் (உதாரணமாக, குழந்தை உடல் நலம் இழத்தல், செய்துக்கொண்டிருந்த பணி பறிபோய் விடுதல், திருட்டு ஏற்பட்டு விடுதல், ஸ்கூட்டர் அல்லது மொபைல் போன் திருட்டு போய் விடுதல், ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுதல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடுதல், கட்டடம் இடிந்து விழுதல், தீ பற்றிக் கொள்ளுதல், யாரேனும் மரணித்து விடுதல், ஆகிய துயரங்களில்) சிக்கிக் கொண்டால், நன்மையை அடையும் எண்ணத்துடன் அந்த துன்பத்திற்கு ஆளானவருக்கு மன ஆறுதல் அளித்து மேன்மையான நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். முஸ்தஃபா **صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களுடைய அறிவிப்பு

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

என்னவென்றால்— "நிச்சயமாக ஃபர்ளான செயல்களுக்குப் பின் அல்லாஹுதஆலாவின் சன்னிதியில் எல்லாவற்றையும் விட மிகவும் விரும்பத்தக்க செயல் எதுவென்றால் ஒரு முஸ்லிமானவரை மகிழ்ச்சி கொள்ள செய்வதாகும்." (அல்முஃஜழல் கபீர், பாகம்-11, பக்கம்-59, ஹதீஸ்-11079)

யாராவது மரணித்து விட்டால், முடியுமானவர்கள் உடனே அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இயன்றவரை மய்யித்தை குளிப்பாட்டுதல், ஜனாஸா தொழுகை மற்றும் மய்யித்தை அடக்குவதிலும் பங்கு கொள்ளுங்கள். செல்வந்தர்கள் மற்றும் உலகியல் புகழ்க்கு ஆளானவர்களுக்கு ஆறுதல் கூறுபவர்கள் பொதுவாகவே நிறைய இருப்பார்கள். ஆனால் பாவம் ஏழை மக்களை விசாரிப்பவர்கள் எத்தனைப்பேர் உள்ளனர்? நிச்சயமாக நீங்கள் நல்ல நல்ல எண்ணங்களோடு செல்வந்தர்களை துக்கம் விசாரிக்கச் செல்லுங்கள், ஆனால் அதே சமயத்தில் ஏழைகளை கண்டுக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அந்த செல்வந்தர்களுடன் குறிப்பாக உங்களுக்குக் கீழே பணிபுரியும் ஏழை இஸ்லாமிய சகோதரரின் வீட்டில் மய்யித் ஆகிவிட்டால், அவரின் உறவினர்கள் ஆகியோரை ஒன்று கூட்டும்படி அவரிடம் கூறி, அவரது வீட்டிலே அதிகபட்சமாக 92 நிமிடங்கள் **“திகர், கஸ்தாவின் இஜ்திமா”** வை ஏற்பாடு செய்யுங்கள். சப்தம் எல்லோரையும் எட்டுவதாக இருந்தால் தேவையின்றி சவுண்ட் ஸ்பீக்கரை வைக்கின்ற விவகாரத்தில் இறைவனுக்கு அஞ்சுங்கள். வசதிக்கு தக்கவாறு 'லங்குகளே ரஸாயில்' (சிறுநூல் பங்கிடுதல்) செய்யுமாறு கண்டிப்பாக கூறுங்கள். ஆனால்

ஒருபோதும் சாப்பாட்டிற்காக ஏற்பாடு செய்யவே விடாதீர்கள். (சட்டம்: மூன்றாம் நாளின் சாப்பாடு செல்வந்தர்களுக்கு ஏற்புக்குறியதல்ல. ஏழைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். மூன்று நாளைக்குப் பின்னரும் மய்யித்தின் சாப்பாட்டை செல்வந்தர்கள் (அதாவது ஏழை இல்லாதவர்கள்) சாப்பிடுவதை விட்டும் மீள வேண்டும்.) எந்த நேரம் முடிவாகி விட்டதோ அதற்கு கட்டுப்படுங்கள். 'இஷாவுடைய தொழுகைக்குப் பிறகு நடைபெறும்' என்று கூறுவதற்கு பதிலாக கடிசாரத்தின் பிரகாரம் நேரத்தை ஏற்பாடு செய்யுங்கள். உதாரணமாக இரவு 9 மணி என ஏற்பாடாகி இருந்தால் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் சரியான நேரத்தில் குர்ஆன் ஒதுவதைக் கொண்டு ஆரம்பம் செய்யுங்கள். அதன் பின்னர் கஸ்தா ஷரீஃப் (25 நிமிடங்கள்), சுன்னத்துக்கள் நிறைந்த பயான் (40 நிமிடங்கள்), கடைசியில் திக்ருல்லாஹ் (5 நிமிடங்கள்), அழுகை உண்டாக்கும் துஆ (12 நிமிடங்கள்), ஸலவாத்தும் ஸலாமும் (மூன்று கவிதை வரிகள்) அத்துடன் மஜ்லிஸை நிறைவு செய்யும் துஆ (3 நிமிடங்கள்). அப்பகுதியின் அனைத்து பொறுப்பாளர்கள், அழைப்பாளர்கள், முடியுமாக இருந்தால் மஜ்லிஸை ஷூராவின் அங்கத்தினர்கள் மற்றும் ஏனைய இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துக் கொள்வதை அவசியமாக்குங்கள். நன்கு முயற்சியை மேற்கொண்டு ஈஸாலே ஸவாபுக்காக அங்கிருந்தே மதனி காஃபிலாவை பயணம் செய்ய வைப்புகள்.

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

ஸுஃகே மதீனாவின் **عَنْهُ** புறத்திலிருந்து வழங்கப்பட்ட பதில் மெயில்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஸுஃகே மதீனா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஃஸவி **عَنْهُ** யின் புறத்திலிருந்து தஃவதே இஸ்லாமியின் அழைப்பாளரான எனது இனிய இனிய மதனி மகன். . . அத்தாரி **سَلَامَةُ النَّبِيِّ** அவர்களுக்காக,

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ عَلَى كُلِّ حَالٍ

அழுதழுது கண்களை வீக்கம் கொண்டவரே
சென்றவர்கள் மீண்டும் வரப்போவதில்லையே

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

ஷூராவின் தலைவரான அபூஹாமித் இம்ரான் அத்தாரி **سَلَامَةُ النَّبِيِّ** அவர்கள் உங்களுடைய மெயிலை எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதில் உங்கள் தாயார் மரணித்து விட்ட துக்ககரமான செய்தி இருந்தது. நீங்கள் பொறுமையையும், தைரியத்தையும் கைக்கொண்டு, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதையே போதியுங்கள். அல்லாஹ் தபாரக வதஆலா உங்கள் தாயாருக்கு ரஹ்மத் செய்து, கேள்வி கணக்கின்றி மன்னித்தருள்வானாக. உங்களுக்கும்

அனைத்து உறவினர்களுக்கும் அழகான சகிப்புத் தன்மையையும், அதன் பேரில் மிகுந்த வெகுமதிகளையும் அளிப்பானாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

ஆஹ்! பாவிகளின் தலைவனான என்னிடம் நன்மைகள் எங்கே? வெறும் பாவங்கள் தான் குவிந்து கிடக்கின்றன. பாவங்களைப் பொறுத்தருள்கின்ற ரஃபுபெ கஃஃப்பார் ஜல்ல ஜலாலுஹு இந்தப் பாவியை மன்னிப்பென்னும் பிச்சை அளித்து தமது அருளைக் கொண்டு என்னுடைய பாவங்களின் சுமை மீது அருட்கொடையினை பொழியச் செய்வானாக. என்னுடைய பாவங்களை நன்மைகளாக மாற்றி அமைப்பானாக. அது போன்றே ஆகட்டுமாக! அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய கருணையின் மீது நம்பிக்கைக் கொண்டு என்னிடமுள்ள அனைத்து அமல்களுக்கும் இறைவனின் அருளைக் கொண்டு கிடைக்கும் அனைத்து வெகுமதிகளையும் அண்ணலெம் பெருமானார் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு சமர்ப்பித்து உங்கள் தாயாருக்கும் ஈஸாலே ஸவாப் செய்கிறேன்.

எழுத்துக்கள் சிலசமயம் எழுதுவோரின் இயல்பை எடுத்துக் காட்டுகின்றன

பொதுவாக மனிதனுக்கு தன்னுடைய புகழ் விருப்பமானதாகவே உள்ளது. தவறை சுட்டிக் காட்டுபவரை யாரும் சிறிதும் விரும்புவதில்லை. அத்தகையவர்களைக் குறித்து தான் யாரோ ஒருவர் அறிவித்துள்ளார்—

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

உபதேசிப்பவனே! நிறுத்திக்கொள் என் மனம் திகைக்கிறது

உபதேசிப்பவனை பகைவனென என் மனம் நினைக்கிறது

என் பிரார்த்தனை எல்லாம் இதுவே- அல்லாஹ் ரப்பில் இZஸ்ஸத் நபித்துவத்தின் நிறைவேந்தர் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் பொருட்டினால் நம்மை கேள்வி,கணக்கின்றி மன்னித்தருள்வானாக. மேலும் உபதேசங்களை உள்ளத்தால் ஏற்கும் நற்குணத்தை நல்குவானாக.

أَمِينَ مَجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

என் இனிய மதனி குமாரனே! உங்களது மெயிலில் எனக்கு "ஷைத்தானின் சில ஆயுதங்களின் வெளிப்பாடு" தெரிந்தது. எல்லாம் வல்ல இறைவன் ஷைத்தானின் அனைத்து தாக்குதலை விட்டும் நமக்கு பாதுகாப்பு அளிப்பானாக! ஆமீன். தயவு செய்து ஸய்யிதுனா பாருகே அஃலம் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவித்துள்ள- "என்னுடைய குறைபாடுகளை எனக்கு உணர்த்துபவனே எனக்கு மிகவும் உகந்தவனாவான்." (அத்தபகாதுல் குப்ரா லிபனே ஸஅத், பாகம்-3, பக்கம்-222) என்பதை கண் முன்னால் வைத்து, என்னுடைய மதனி முத்துக்களின் மீது அமைதியுடன் சிந்தித்துக் கொண்டே செல்லுங்கள். என் மீது அதிருப்தி கொள்ள வேண்டாம். என்னுடைய எஜமானர் அஃலா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரZஸாகான் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்களுடைய கூற்றின் தொடர்பைக் கொண்டு கூறுகிறேன், அவர்கள் கூறியுள்ளார்கள்- "எவர் சீரான வழியை காட்டுகின்றாரோ அத்தகையவருக்கு நீதத்தை விரும்புவார்கள் நன்றிக்கூரியவர்களாக

இருப்பார்கள்." (மல்ஃபூஹ்ஸாஅதே அஃலா ஹழ்ரத், பாகம்-4, பக்கம்-220, மக்தபதூல் மதீனா, பாபுல் மதீனா, கராச்சி) ஆயிரம் முறை தங்கள் காலைப் பிடித்து, இலட்சக்கணக்கான மன்னிப்புக்களுடன் கூறுவது என்னவென்றால்- எழுத்துக்கள் சிலசமயம் அதை எழுதுபவருடைய மனநிலையினை பிரதிபலிக்கச் செய்து விடுகிறது. உங்கள் மெயிலைப் படித்ததும் சீர்திருத்தத்தின் அவசியத்தை உணர்ந்தேன். ஆகவே சில மதனி முத்துக்களை முன் வைக்கிறேன். என்னுடைய இந்த உணர்வுகள் தவறாக இருப்பின் கைகளைக் கட்டிக் கொண்டு மன்னிப்பென்னும் பிச்சையை வேண்டுகிறேன்.

நம்மை நாமே “முக்கியமான நபர்” என கருதுவது தவறாகும்

மனிதன் தன்னைத் தானே "முக்கியமானவன்" என கருதாமல் இருக்கும் வரை நம்மை "யாரும் கேட்கவில்லையே" என்ற கவலையும் ஏற்படுவதில்லை. எனது அப்பாவிமான மதனி குமாரனே! யாரை ஒன்றும் கேட்கப்படவில்லையோ சிலசமயம் அவருடைய பெருமைக்கும் அளவு இருப்பதில்லை. நாமும் அது போன்று இருந்தால் எப்படி இருக்கும்! அதாவது ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் رضي الله تعالى عنه அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது- அமீரூல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா அலிய்யுல் முர்தழா رضي الله تعالى عنه அவர்கள் அறிவித்தார்கள்- அல்லாஹ் ﷻ வுடைய மறைமுகமாக உள்ள அடியார்களுக்கு ஓர் நற்செய்தி! அந்த அடியார்கள் மற்றவர்களை நன்கு அறிவார்கள், ஆனால் அவர்களை யாரும் அறியமாட்டார்கள். அல்லாஹ் ﷻ (சுவனத்திலே நியமிக்கப்பட்டுள்ள வானவரான

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

ஹழ்ரத் ஸய்யிதுனா) ரிழ்வான் **عَلَيْهِ السَّلَام** அவர்களுக்கு அந்த அடியார்களை அறிமுகப்படுத்தி விட்டுள்ளான். இந்த மனிதர்களே நேர்வழிக்குரிய பிரகாசமான விளக்கானவர்கள். மேலும் அல்லாஹ் **جَزَّ جَزَّ** அனைத்து விதமான இருள் நிறைந்த ஃபித்னாக்களையும் அவர்கள் மீது வெளிப்படுத்தி விட்டுள்ளான். அல்லாஹ் **جَزَّ جَزَّ** அவர்களை தம் கருணையிலே (சுவனத்திலே) நுழையச் செய்வான். அவர்கள் புகழையும் விரும்புவதில்லை, எல்லை மீறி செல்வதில்லை. மேலும் முகஸ்துதி எனும் வெளிப்பகட்டிலும் அவர்கள் வீழ்வதில்லை. (அல்லாஹ் வாலோங்கி Bபாதேன், பாகம்-1, பக்கம்-162, ஹில்யதுல் அவ்லியா, பாகம்-1, பக்கம்-118)

மார்க்க சேவையின் காரணத்தினால் மரியாதையை எதிர்பார்த்தல்

என் இனிய மதனி மகனே! ஒருவர் தன் மனதிற்குள் ஒரு வகையான சிந்தனையை ஏற்படுத்திக் கொள்ளுதல், அதாவது நான் மார்க்கச் சேவையை செய்துள்ளேன் (அல்லது ஷரீ அத் கட்டளைக்கு தக்கவாறு தஃவதே இஸ்லாமியின் மதனி வேலையை செய்துள்ளேன்) அதனால் எனக்கு குறிப்பிட்ட அந்த சலுகைகள் எல்லாம் கிடைக்க வேண்டும், என்னுடைய தகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்னை மேலும் உற்சாகமூட்ட வேண்டும், (உண்மையில் இதுவும் ஒருவித பாராட்டுதலை எதிர்பார்ப்பதுதான், ஏனெனில் பாராட்டினே உற்சாகமூட்டப்படுகிறது) எனக்கு அவ்வப்போது ஆறுதலும் அளிக்க வேண்டும், எனக்கு துன்பம் வரும்போது பெருந்தகைகள் எல்லாம் கூடி எனக்கு ஆறுதல் வார்த்தைகளைக்

கூறவேண்டும். (நான் மார்க்கத்திற்காக பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதித்திருக்கிறேனே!) நினைவில் வைத்திருங்கள் – மார்க்க சேவை என்பது உயர்தரமான ஒரு இபாதத்தாகும். மேலும் இபாதத்திற்காக உலகவாதிகளிடமிருந்து ஊதியத்தையும், கைமாறையும் எதிர்பார்ப்பதற்கு அனுமதியில்லை. எவருக்கு தன் மார்க்க சேவையின் உணர்வு இருந்து, அதன் காரணத்தினால் அவரது மனம் பாராட்டையும், மதிப்பையும் எதிர்பார்க்கின்றதோ அவர் ‘முகஸ்துதியின் விளக்கத்தை’ அறிவது அவசியமாகும். தஃவதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதுல் மதீனாவினால் வெளியிடப்பட்டுள்ள 616 பக்கங்கள் அடங்கிய “நேகீகி தஃவத்” எனும் நூலின் 66-வது பக்கத்தில் முகஸ்துதிக்கு விளக்கம் இவ்வாறு தரப்பட்டுள்ளது – அதாவது “அல்லாஹ் ﷻ வுடைய திருப்பொருத்தத்தைத் தவிர வேறு நாட்டத்துடன் இபாதத் செய்வதாகும்.” மக்கள் தன்னுடைய வழிப்பாட்டை கவனிக்க வேண்டும், அதைக்கொண்டு மக்களிடமிருந்து பணத்தை ஈட்ட வேண்டும், அல்லது மக்கள் தன்னை பாராட்ட வேண்டும், தன்னை நல்ல மனிதன் என்று கருத வேண்டும் அல்லது தனக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்கின்ற வழிபாடுகள் அனைத்தும் முகஸ்துதியை சார்ந்ததேயாகும். (அஹ்மதுலகாதிபி அனிக்திராஃபில் கபாயிர் பாகம்-1, பக்கம்-86)

முகஸ்துதியின் வேதனைமிக்க தண்டனை

முஸ்தஃபா ﷺ அன்னவர்களின் அறிவிப்பு என்னவென்றால், நிச்சயமாக நரகத்திலே ஒரு பள்ளத்தாக்கு

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

உள்ளது, அதைக் கொண்டு நரகம் தினமும் நானூறு முறை பாதுகாப்பு தேடுகிறது. அல்லாஹ் ﷺ இந்த பள்ளத்தாக்கை உம்மதே முஹம்மதியா ﷺ உடைய அந்த முகஸ்துதி செய்பவர்களுக்காக தயார் செய்து வைத்துள்ளான். அவர்கள் குர்ஆன் ஷரீஃபுடைய ஹாஃபிழ் , அல்லாஹ் அல்லாதவர்களுக்காக ஸதகா செய்பவர்கள், அல்லாஹ் ﷺ ஷுடைய இல்லத்தின் ஹாஜிகள் மற்றும் இறைவனின் பாதையில் பயணம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். (அல்முஃஜிழல் கபீர், பாகம்-12, பக்கம்-136, ஹதீஸ்-12803)

பாசாங்கு தனத்தைக் கொண்டு காப்பாற்று என் இறைவா
உளத்தூய்மை முழுமையாய் வழங்கிடு என் இறைவா

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

சுயவிருப்பத்தின் சீரடிவுகள்

சுயவிருப்பத்தின் விளக்கம்

என் இனிய மதனி மகனே! சிலசமயம் மனிதன் நற்காரியங்களைச் செய்கிறான். ஆனால் அவன் மீது ஷைத்தானுடைய ஆயுதங்கள் தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடுகின்றன. அதை அவன் தன்னுடைய சுயமான துணிச்சல் மிக்க காரியம் என நினைத்து விடுகிறான். மாறாக, அல்லாஹ் ﷺ வின் கிருபையைக் கொண்டு

தான், இதை நான் செய்கிறேன் என்கிற உணர்வு அவனுக்கு இருப்பதில்லை. ஷைத்தானுடைய இந்த ஆயுதமான இறுமாப்பு அதாவது சுயவிருப்பம் என்பதன் விளக்கத்தையும் அதன் விபரீதத்தையும் எந்நேரமும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுயவிருப்பத்தின் விளக்கம் என்னவென்றால், தன்னுடைய சிறப்பை (உதாரணமாக அறிவு, அமல் அல்லது பொருள்) தன்னுடையதே என தன் பக்கம் தொடர்பு படுத்திக் கொள்வதும், அது பறிபோய் விடுமே என்கிற பயமே இல்லாமல் இருப்பதுமாகும். சுயவிருப்பமுள்ள மனிதன் அருட்கொடைகளை, உண்மையான பேரருளாளனின் (அல்லாஹ் عَزَّوَجَلَّ) பக்கம் தொடர்பு படுத்துவதையே மறந்து விடுகிறான். (அதாவது கிடைத்துள்ள நிஃமத், உதாரணமாக உடல் நலம், அழகுப் பொலிவு, செல்வ செழிப்பு, பகுத்தறிவு, அழகான குரல் வளம், அல்லது பட்டம் பதவி ஆகியவற்றை தனது சுயமுயற்சியே என்று கருதிக் கொண்டு இவை அனைத்தும் எல்லாம் வல்ல அந்த வல்லோனின் கருணையே என்பதை முற்றிலும் மறந்து விடுதல்.) (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-454)

சுயவிருப்பத்தின் மிக முக்கிய விரிவாக்கம்

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி رحمته الله تعالى عليه அவர்கள் எழுதியுள்ளார்கள்- எவன் அறிவு, அமல் மற்றும் பொருளின் வாயிலாக தன்னுடைய மனதிலே சிறப்பை உணர்கின்றானோ அவனுக்கு “இரண்டு நிலைகள்” உள்ளன. அதில் ஒன்று, அவனுக்கு

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

அந்த சிறப்பு எங்கே பறிபோய் விடுமோ என்கிற பயம் இருக்கும். அதாவது அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு விடுமோ அல்லது ஒரேயடியாக முடிவடைந்து போகுமோ என்கிற பயம் உண்டாகும். அத்தகைய மனிதன் சுயவிருப்பமுடையவனாக இருக்க மாட்டான். இரண்டாவது நிலை என்னவென்றால், அவன் அதனுடைய அழிவைப்பற்றிய (அதாவது குறைந்து விடுமோ அல்லது முடிவடைந்து விடுமோ) பயமெல்லாம் வைத்திருக்க மாட்டான். மாறாக அல்லாஹுதஆலா நமக்கு இந்த அருளை வழங்கியுள்ளான், இதில் என்னுடைய திறமை ஒன்றுமில்லை என நினைத்து அவன் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருப்பான். இதுவும் சுயவிருப்பம் அல்ல. அவனுக்கு மூன்றாவது ஒரு நிலையும் உள்ளது, அதுவே சுயவிருப்பத்தினுடையது. அது என்னவென்றால், அவனுக்கு தனது சிறப்பின் வீழ்ச்சி (குறைந்து விடுமோ, அழிந்து விடுமோ) என்கிற பயமெல்லாம் இருக்காது. மாறாக அதன் பேரில் அவன் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் காணப்படுவான். அவனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்றால், இந்தச் சிறப்பும், அருளும், நன்மைகளும் உயர்தரமானவை. இதை அல்லாஹுதஆலா வழங்கியுள்ளான் என்பதற்காக அவன் மகிழ்ச்சி அடைவதில்லை. மாறாக அவனது மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்றால் அதை அவன் தன்னுடைய சிறப்பு, தன்னுடைய குணம், தனக்கே உரியது என கருதுகிறான். அதை அவன் அல்லாஹு தஆலா வழங்கியதாக நினைப்பதே இல்லை. (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-454)

மார்க்க சேவையை நான் அதிகமாக செய்கிறேன்!

சில சமயம் மனிதன் வெளிப்புறத்தில் நல்ல நல்ல காரியங்களை செய்கிறான். ஆனால் அவை அவனது பங்கில் நல்லவையாக அமைவதில்லை. ஏனெனில் ஷைத்தானின் ஆயுதம் அவன் மீது வேலை செய்வதால் அதன் பேரில் அவன் ஆணவம் கொண்டு விடுகிறான். அதாவது நான் நிறைய நற்காரியங்களை எல்லாம் செய்கிறேன், மார்க்க சேவைகளை எல்லாம் நிறைய புரிந்து வருகிறேன். அதையும் நான்தான் செய்தேன், இதையும் நான்தான் செய்தேன். அதற்கான வழிகாட்டுதல் என்னுடைய இரட்சகன்தானே வழங்கினான் என்பதை அவன் அறவே மறந்து விடுகிறான். இத்தகைய ஆணவம் கொள்வோர் அச்சம் கொள்ள வேண்டும். அதாவது, சூரதுல் கஹஃபின் 104-வது வசனத்திலே இரட்சகன் அறிவித்துள்ளதைப் பாருங்கள்-

وَمَنْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

தர்ஜுமா கன் Zஸூல் ஈமான்- இன்னும் நாம் நல்ல காரியம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வசனத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற விரிவுரையாளரான ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் رحمته الله تعالى عليه அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இந்த வசனத்திலிருந்து விளங்கிக் கொள்வது என்னவென்றால், கெட்டவர்களை விட நற்காரியங்கள்

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

புரிகின்ற அந்த நல்லவர்கள் துர்பாக்கியசாலிகளாக உள்ளனர். அவர்கள் முயற்சி செய்து நற்காரியங்களை செய்கிறார்கள், ஆனால் அவர்களது எந்த நற்செயலும் அவர்களுக்கு பயன் தராது. நான் நல்ல காரியங்களைச் செய்தேன் என்ற ஏமாற்றத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். இறைவன் பாதுகாப்பானான். (நூருல் இர்ஃபான், பக்கம்-485)

நான் இதை செய்தேன்! நான் அதை செய்தேன்!

நம்முடைய செயல்பாடுகளை "பெரியதாக" நினைப்பது, மேலும் அதன் பேரில் ஆணவம் கொள்வது, நான் இதை செய்தேன், நான் அதை செய்தேன் என்று தன்னுடைய புகழை தன் வாயால் தானே செய்துக் கொள்வது இவை யாவும் தீய குணமாகும். அல்லாஹுதஆலா திருமறையிலே சூரதுன் நஜ்ம் 32-வது வசனத்திலே அறிவித்துள்ளான்-

هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ

أُمَّهَاتِكُمْ ۖ فَلَا تُزَكُّوْا أَنْفُسَكُمْ ۗ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى ﴿٣٢﴾

தர்ஜுமா கன்Zஸூல் ஈமான்- அவன் உங்களை நன்கு அறிவான், உங்களை மண்ணிலிருந்து படைத்தான், மேலும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றிலே கருவாய் இருந்தீர்கள், ஆகவே உங்களையே நீங்கள் பரிசுத்தம் என காட்டாதீர்கள், எவர்கள் இறையச்சமுள்ளவர்கள் என்பதை அவன் நன்கறிவான்.

இந்த வசனத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற விரிவுரையாளரான ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் رحمته الله تعالى அவர்கள் அறிவித்துள்ளார்கள்- எவர்கள் தம் நற்செயல்களைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டு இருந்தார்களோ, மேலும் பெருமையோடு எங்களுடைய தொழுகை இத்தகையது, நம்முடைய நோன்புகள் அத்தகையது, நாம் இப்படி, நாம் அப்படி என்று கூறிக் கொண்டிருந்தார்களோ அவர்களுடைய விடயத்தில்தான் இந்த வசனம் இறங்கியது. அவன் (அதாவது அல்லாஹுதஆலா) அறிந்து கொள்வதே போதுமானது. நீங்கள் உங்கள் இறையச்சத்தைப் பற்றியும், தூய்மையைப் பற்றியும் மக்களிடையே ஏன் பிரகடனப்படுத்துகிறீர்கள்! அடியான், “நான் பாவியாக இருக்கின்றேன்” என்று கூறும்போது- இறைவன், இவன் பயபக்தி நிறைந்தவன் என்று கூறுவானே அதுவே மிகவும் இன்பத்திற்குரிய விடயமாகும். உதாரணமாக அபூபக்கர் சித்தீக் رحمته الله تعالى அவர்கள்.

(நூருல் இர்ஃபான் பக்கம்-841, 842)

இந்த திருவசனத்தைக் குறித்து ஹுஜ்ஜுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஝ஸ்ஸாலி رحمته الله تعالى அவர்கள் அறிவிக்கின்றார்கள்- ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு ஜுரைஜ் رحمته الله تعالى அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு நல்ல செயலை செய்தால், "நான் இந்த அமலை செய்தேன்" என்று கூறாதீர்கள். (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-452)

சுயவிருப்பத்தினை கண்டித்து மார்க்கப் பெரியார்களின் 5 கட்டளைகள்

1. உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா சித்தீகா **عَنْهَا** அவர்களிடம் கேட்கப்பட்டது- மனிதன் குற்றவாளியாக எப்போது மாறுகிறான்? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்- நான் நல்ல மனிதனாக உள்ளேன் என்ற எண்ணம் அவருக்கு உண்டாகி விடும்போது. (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-452)
2. புகழ்பெற்ற தாபியீன்களில் ஒருவரான ஹழ்ரத் ஸய்யிததுனா Zஸைத் பின் அஸ்லம் **عَنْهَا** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- உங்களை நீங்களே நல்ல மனிதர் என உறுதிப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அதுவே சுயவிருப்பமாகும். (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-452)
3. ஹழ்ரத் ஸய்யிததுனா முதர்ரிஃப் **عَنْهَا** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- நான் இரவு முழுக்க இபாதத் செய்து விட்டு, காலையில் சுயவிருப்பத்தில் ஈடுபட்டு விடுவேன் என்றால், அதாவது நான் மிகவும் நேர்மையான மனிதன் என்று கருதி விட்டேன் என்றால், அதை விட இரவு முழுக்க தூங்கி விட்டு காலையில் எழுந்து இரவு இபாதத் விடுபட்டு விட்டதே என்று கவலைப்படுவதே சிறப்பானது. (இஹ்யாஉல் உலூம், பாகம்-3, பக்கம்-452)

4. ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் பின் மன்ஸூர் عليه السلام அவர்கள் எத்தகையவர்கள் என்றால், எந்த மனிதர்களைப் பார்த்ததும் அல்லாஹுதஆலாவினதும், மறுமையினதும் நினைவு வருமோ அப்படிப்பட்டவர்களில் ஒருவராவார்கள். ஏனெனில், அவர்கள் இறைவழிபாட்டைப் பேணுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் தொழுதுக் கொண்டிருந்த போது ஒருவர் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் தொழுகையை முடித்து விட்டு (இறையச்சத்தால் நடுங்கியவராக சுயவிருப்பத்தை விட்டும் தப்புவுதற்காக மிகவும் பணிவுடன்) அவரிடம் கூறினார்கள்— என்னிடம் கண்ட விடயங்களைக் கொண்டு நீங்கள் வியப்படையாதீர்கள். ஏனெனில் சபிக்கப்பட்ட ஷைத்தான் வானவர்களுடன் கூடி ஒரு நீண்ட காலம் அல்லாஹ் عَزَّ وَجَلَّ வின் வழிபாட்டிலே மூழ்கி இருந்தான். அதன் பின்னர் அவனுக்கு ஏற்பட்ட முடிவைக் குறித்து எல்லோருமே தெளிவாக அறிந்துள்ளனர். (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-453)
5. ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி عليه السلام அவர்கள் அறிவித்துள்ளார்கள்— நற்காரியங்களை செய்கின்ற பாக்கியம் அல்லாஹுதஆலாவின் அருட்கொடைகளில் ஒரு அருட்கொடையாகவும், அவனுடைய வெகுமதிகளில் ஒரு வெகுமதியாகவும் உள்ளது. ஆனால் மனிதன் சுயவிருப்பத்தின் காரணத்தினால் தன்னையே பாராட்டிக் கொள்கிறான். மேலும் தனது தூய்மையை வெளிப்படுத்துகிறான். அவன் தனது

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

கருத்து, செயல் மற்றும் அறிவைக் கொண்டு இறுமாப்பு கொள்கிறான். அதனால் அவன் பயனடைவதையும், ஆலோசனை செய்வதையும், கேட்டறிந்து கொள்வதையும் விட்டு விலகி, அவன் தன் மீதும், தன்னுடைய கருத்துக்களின் மீதும் பெரும் நம்பிக்கைக் கொள்கிறான். (அதாவது நானும் நல்ல அறிவை பெற்றுள்ளேன், வேறு யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய தேவை எனக்கில்லை.) (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-822) மேலும் குறிப்பிடுகின்றார்கள்- வணக்கவாதி தன்னுடைய வணக்கத்தின் மீதும், அறிஞர்கள் தங்கள் அறிவின் மீதும், அழகானவர் தன் அழகின் மீதும், செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் மீதும் கர்வம் கொள்ளக்கூடாது, அதற்கு அவர்கள் உரிமைப் பெற்றவர்களாக ஆக மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தும் அல்லாஹுதஆலாவின் பேரருளைக் கொண்டு கிடைத்துள்ளதாகும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-836)

அதாவது அறிவுக்கூர்மை, சிகிச்சை செய்கின்ற தகுதி, அழகான குரல்வளம் மற்றும் சொற்பொழிவாற்றுகின்ற திறமை ஆகிய நன்கொடைகள் எந்த அளவுக்கு கிடைத்துள்ளதோ அதில் அடியார்களின் சிறப்பு எதுவுமில்லை. எதுவெல்லாம் வழங்கப்பட்டுள்ளதோ, எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளதோ, அனைத்துமே அல்லாஹுதஆலாவினால் அளிக்கப்பட்டதே ஆகும்.

சுயவிருப்பத்திற்கான சிகிச்சைகள்

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி رضي الله تعالى عنه

அவர்கள் அறிவித்துள்ளார்கள்- சங்கையான ஸஹாபாக்கள் **عَلَيْهِمُ الرِّضْوَانُ** (பயபக்தி, நேர்மை மற்றும் உளத்தூய்மை ஆகியவற்றின் மொத்த உருவமாகக் காணப்பட்ட போதிலும் இறையச்சத்தின் காரணமாக) நாம் மண்ணாக, ஒரு துரும்பாக அல்லது பறவையாக இருந்து விட்டிருக்கக்கூடாதா! என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (அதனால் தீய முடிவு, கப்ர் மற்றும் மறுமையின் வேதனையைப் பற்றிய அச்சம் இருந்திருக்காதே!) ஸஹாபா பெருமக்களின் நிலையே அவ்வாறிருக்கும்போது நல்லறிவு படைத்த ஒரு மனிதன் எவ்வாறு தன் செயல்பாட்டின் மீது இறுமாப்பு கொள்ளவும், கர்வப்படவும் முடியும்? மேலும் தன்னுடைய நஃபஸின் விவகாரத்தில் யார்தான் அச்சமற்று இருந்திட முடியும்? இதுதான் (அதாவது சங்கையான ஸஹாபாக்கள் **عَلَيْهِمُ الرِّضْوَانُ** அவர்களின் இந்த இறையச்சத்தையும், பணிவன் பையும் உள்ளத்திற்குள் வைத்துக் கொள்வது) சுயவிருப்பத்திற்கான சிகிச்சையாகும். இதன் மூலம் சுயவிருப்பம் அடியோடு அழிந்து விடுகிறது. எப்போது இது (நபித்தோழர்களின் அச்சமுறும் தோரணை) மனதிற்குள் பதிந்து விடுகிறதோ, அப்போதே அருட்கொடைகள் பறிபோகின்ற அச்சமும், நாமும் எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை என்ற இறுமாப்பும் மனதை விட்டும் நீங்கி விடுகிறது. மாறாக அவன் காஃபிர்கள் மற்றும் பாவிகளைக் காணும்போது, அவர்கள் (அதாவது காஃபிர்கள்) எந்தத் தவறும் செய்யாமலே ஈமானை விட்டு விலக்கப்பட்டு இருக்கின்றார்கள், மேலும் அவர்கள் (அதாவது பாவிகள்) எல்லாவித வழிபாடு மற்றும் அடிபணிவதை விட்டும் நீங்கி இருக்கின்றார்கள் என்பதைக் காணும்போது, ஸஹாபா பெருமக்களின் அச்சத்தை மனதில்

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

இருத்திக் கொண்டுள்ள ஒருவன் தன்னளவில் பயந்தவாறே அந்த விஷயத்தைப் புரிந்து கொள்கிறான்— அதாவது பிரபஞ்சத் தலைவனான அல்லாஹ் **عَزَّ وَجَلَّ** எதைக் கொண்டும் தேவையற்றவன். அவன் நாடினால் யாரையும் எந்தவொரு குற்றமுமின்றி இயலாமையில் ஆக்கி விட முடியும். யாரை விரும்புகின்றானோ அவருக்கு எந்தவொரு வஸீலாவுமின்றியே எதையும் அளித்து விடவும் முடியும், மேலும் தான் அளித்த அருட்கொடைகளை திரும்ப பெற்றுக்கொள்ளவும் முடியும். எத்தனையோ முஃமின்கள் (**مَعَادَ اللَّهِ**) மதம் மாறி சென்று விட்டனர். எண்ணற்ற பயபக்தியாளர்களும், வழிபாட்டில் மூழ்கி இருந்தவர்களும் பாவிகளாக மாறி, அவர்களுடைய முடிவும் மோசமான நிலையில் முடிந்து விட்டது. இப்படியான விடயங்களை சிந்தித்து செயல்பட்டால் சுயவிருப்பம் முடிவுற்று விடும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-458)

பதவி மோகம் சுயவிருப்பத்தின் பழக்கங்களை அழித்திடுவாய்

இறைவா! சுவனத்தின் இன்பங்களை வழங்கிடுவாய்

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

இக்லாஸ் (உளத்தாய்மை)

என் அருமை மதனி மகனே, நினைவில் வைத்திருங்கள்! நான் ஒரு நல்ல மனிதன் என்றும், இஸ்லாத்திற்கு நிறைய சேவை புரிந்துள்ளேன் என்றும் பெருமையான எண்ணத்தில் ஈடுபடுத்தி விடுவதும் கூட ஷைத்தானுடைய ஒரு பெரிய, கொடிய ஆயுதமாகும்.

ஷைத்தானின் அந்த தாக்குதலை தோல்வியுறச் செய்வதற்காக ஒரு சிந்தனையை மேற்கொள்ளுங்கள். அதாவது என்னுடைய முயற்சியால் நான் இதுவரை எந்தவொரு மார்க்கப் பணியையும் செய்ய வில்லை, நற்செயல் எதையும் புரியவுமில்லை. உண்மையில் நான் ஒன்றுமே இல்லை. நான் எல்லோரையும் விட கீழ்த்தரமானவன் என்ற எண்ணத்தைக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் கிருபையைக் கொண்டு ஏதேனும் நற்செயல் புரியும் வாய்ப்பு ஏற்பட்டாலும் அதை இக்லாஸ் அதாவது உளத்தூய்மையைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். அல்லாஹுதஆலா நம் நாயகத் திருமேனி **صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு உங்களையும், உங்களின் பொருட்டால் பாவிகளின் தலைவனான என்னையும் தனது தூய்மையான அடியானாக ஆக்குவானாக. ஆமீன். நபிகள் கோமான் **صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் அறிவிப்பு என்னவென்றால்- எந்த அடியான் உளத்தூய்மையுடன் நாற்பது நாட்கள் அல்லாஹுதஆலாவுக்காக அமல் செய்கின்றானோ அல்லாஹுதஆலா ஞானத்தின் ஊற்றை அவனது உள்ளத்திலிருந்து அவனது நாவின் மீது வெளிப்படுத்தி விடுகிறான். (அத்தர்ஈப் வத்தர்ஹீப் பாகம்-1, பக்கம்-24, ஹதீஸ்-13)

உளத்தூய்மைக்கு 5 விளக்கங்கள்

1. அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பொருத்தத்திற்காக மட்டுமே அமல் செய்வது. அதில் படைப்பினங்களின் அகமகிழ்வோ அல்லது தனது மனோ இச்சையோ சிறிதளவும் கலந்திருக்கக் கூடாது.

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

2. ஹழ்ரத் அல்லாமா அப்துல் கனீ நாபுலுஸி ஹனஃபி رحمته الله تعالى عليه அவர்கள் எழுதுகின்றார்கள்- இக்லாஸ் அதாவது உளத்தூய்மை என்பது என்னவென்றால், அடியான் தன்னுடைய செயலைக் கொண்டு அல்லாஹ் عز وجل வின் நெருக்கத்தை மட்டுமே எண்ணம் கொள்வதாகும். அதில் எந்த விதமான உலக ஆதாயத்தின் நோக்கமும் இருக்கக் கூடாது. (அல் ஹதீகதுன் நதிய்யா பாகம்-2, பக்கம்-642)
3. ஹழ்ரத் ஸய்யிதுனா ஹுஸைஃபா மர்அஷி رحمته الله تعالى عليه அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இக்லாஸ் என்பது என்னவென்றால் பகிரங்கமாகவும் சரி, அந்தரங்கத்திலும் சரி (அதாவது தனிமையிலும், எல்லோர் முன்னிலையிலும்) அடியானின் செயல்பாடு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். (அல்மஜ்மூஃ லிந்நவவி, பாகம்-1, பக்கம்-17)
4. ஹழ்ரத் ஸய்யிதுனா முஹாஸிபீ رحمته الله تعالى عليه அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இக்லாஸ் என்பது அல்லாஹ் عز وجل வின் விவகாரமாகும். அதிலிருந்து படைப்பினங்களை நீக்கி விட வேண்டும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-110)
5. ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் துஸ்த்தரி رحمته الله تعالى عليه அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இக்லாஸ் என்பது தனிமையிலும், மற்றவர்களின் முன்னிலையிலும் அடியார்களின் செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ் عز وجل வுக்காக மட்டுமே இருந்திட வேண்டும். அதில் எவ்வித மனோ

இச்சைகளோ, ஆசைகளோ அல்லது உலக விவகாரங்களோ சிறிதும் கலந்திருக்கக் கூடாது. (அல்லமஜ்மூஃ லிந்நவவி, பாகம்-1, பக்கம்-17)

இக்லாஸ் என்பதன் பொருள் “இறைவனின் பொருத்தத்திற்காக அமல் செய்தல்”

உளத்தூய்மை இறைவழிபாட்டின் உயிராகும். ஸத்ருஷ் ஷரீஆ, பத்ருத் தரீகா, ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃஸமீ عليه السلام அவர்கள் அறிவித்துள்ளார்கள்— எந்த இபாதத்தாக இருந்தாலும் அதில் உளத்தூய்மை இருப்பது மிகவும் அவசியமாகும். அதாவது இறைவனின் பொருத்தத்திற்காக மட்டுமே அமல் செய்வது அவசியமாகும். வெளிப்பகட்டிற்காக செயலாற்றுவது ஏகோபித்த கருத்தைக் கொண்டு ஹராமாகும். மேலும் ஹதீஸிலே முகஸ்துதி சிறிய ஷர்க் என்று கூறப்பட்டுள்ளது. உளத்தூய்மை இருந்தால் தான் நன்மைகள் ஏற்படுகின்றன. ஒருவர் புரிகின்ற அமல் சரியில்லாமல் இருக்கலாம். ஆனால் அதை அவர் தூயமனதால் செயலாற்றி இருந்தால், அதற்கும் நன்மை வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் அறியாமையினால் அசுத்தமான நீரைக் கொண்டு வுளு செய்து தொழுதுக் கொள்கிறார், அந்தத் தண்ணீர் சுத்தமாக இல்லாத காரணத்தினால், அங்கே சுத்தம் எனும் ஷர்த் (நிபந்தனை) விடுபடுவதால், அவரது தொழுகை நிறைவேறாது. ஆனால் அவர் நேர்மையான எண்ணத்துடன், உளத்தூய்மையோடு தொழுதிருந்தால் அவருக்கு அதற்குரிய நன்மை கிடைக்கும். ஆனால் அசுத்தமான தண்ணீரைக் கொண்டு

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

நாம் வுளு செய்துள்ளோம் என்று பின்னால் தெரிய வந்தால் அவரது தொழுகை நிறைவேறாது. அவருக்கான கடமைகள் அவர் மீதிருந்து நீக்கப்படாது, அது அப்படியே தான் இருக்கும். அதை அவர் மீண்டும் நிறைவேற்றியே தீரவேண்டும். (பஹாரெ ஷரீஅத் பாகம்-3, பக்கம்-636)

இக்லாஸ் என்றால் “நம்முடைய செயலுக்கு பாராட்டு” விரும்பாமல் இருப்பது

நாம் மிக அதிகமான மார்க்கக் கல்வியை கற்றுள்ளோம். மார்க்கக் கல்வியின் பரீட்சையிலே நாம் அடுத்தவர்களை விட மிக உயரத்தில் இருக்கின்றோம், அதிகமாக இஸ்லாமிய காரியங்களை செய்துள்ளோம், நூல்கள் பல எழுதியுள்ளோம், குறிப்பிட்ட அந்த நற்காரியங்களை எல்லாம் செய்திருக்கிறோம், சுன்னத்துக்களின் பயிற்சியுடைய தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாவிலே பல காலங்கள் பயணமேற்று இருக்கிறோம், நமக்கு பாராட்டும், புகழும் கிடைத்திருக்க வேண்டும், நமக்கு வெகுமதிகளும், பரிசுகளும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எவருடைய மனமாவது நாட்டம் கொண்டால் அதுவே ஷைத்தானின் ஆயுதமாகும். அதனை தோல்வியுறச் செய்வதற்காக இந்த நிகழ்வைக் கொண்டு படிப்பினைப் பெற வேண்டும். அதாவது- ஹழ்ரத் ஸய்யிதுனா ஈஸா ருஹூல்லாஹ் **عَلَىٰ تَحْتِهَا ۖ وَاللَّهُ وَالدَّالُونَ** அவர்களிடம் அவர்களது தோழர்கள், யாருடைய செயல் தூய்மையானது? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள்- அல்லாஹ் **عَلَىٰ** வின் பொருத்தத்திற்காக எவர் செயலாற்றுகின்றாரோ அவருடைய

செயல் தான் தூய்மையானது. மேலும் அவர் தன்னுடைய செயலையாராவது பாராட்டுவதை விரும்பாதவராகவும் இருப்பார். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-110)

‘إِخْلَاصٌ’ என்பதிலுள்ள ஐந்து எழுத்துக்களின் தொடர்பில் இக்லாஸைப் பற்றி மார்க்கப் பெரியார்களின் 5 உபதேசங்கள்

1. ஹழ்ரத் ஸய்யிதுனா யஃகூப் மக்ஃபூப் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இக்லாஸ் உடையவன் யாரென்றால், அவன் தன்னுடைய பாவங்களை மறைப்பதைப் போலவே தன்னுடைய நற்செயல்களையும் மறைத்துக் கொள்பவன் ஆவான். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-105)
2. ஹழ்ரத் ஸய்யிதுனா ஸரி ஸகதி رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- நீங்கள் உளத்தூய்மையுடன் இரண்டு ரக்அத் தனிமையிலே தொழுதீர்களானால், அது 70 அல்லது 700 ஹதீஸ்களை மிக உயர்ந்த ஆதாரங்களுடன் எழுதியதை விட சிறப்புக்குரியதாகும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-106) நபிகள் நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள்- மனிதர்கள் யாரும் பார்க்காத ஓரிடத்தில் நஃபில் தொழுகையை நிறைவேற்றுவது, மக்களின் முன்னால் தொழுகின்ற 25 தொழுகைகளுக்கு சமமாகும். (ஐம்உல் ஐவாமிஃ பாகம்-5, பக்கம்-83, ஹதீஸ்-13620)

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

3. ஒரு பெரியார் கூறியுள்ளார்கள்—ஒரு விநாடியின் உளத்தூய்மை நிரந்தரமான மீட்சிக்கு வழிவகுத்து விடுகிறது. ஆனால் உளத்தூய்மைதான் மிகவும் குறைவாக காணப்படுகிறது. (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-106)
4. ஹழ்ரத் ஸய்யிதுனா ஹவாஸ் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்— ஒருவர் பதவி மோகம் மற்றும் அதிகாரமெனும் பானத்தை அருந்துகிறார் என்றால், அவரது வழிபாடென்னும் தூய்மை பறிபோய் விடுகிறது. (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-110)
5. ஹழ்ரத் ஸய்யிதுனா ஃபுஐஸல் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்— மற்றவர்களுக்காக வேண்டி அமல் செய்யாமல் விட்டு விடுவது முகஸ்துதியாகும். மேலும் படைப்பினங்களுக்கு காட்டுவதற்காக வேண்டி அமல் செய்வது (சிறிய) ஷர்க்காகும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-110)

மூன்று அளித்தலும், மூன்று அழித்தலும்

சில பெரியார்கள் அறிவித்துள்ளார்கள்— அல்லாஹுதஆலா தன்னுடைய அடியார்களில் யாரையாவது விரும்பவில்லை என்றால் அவனுக்கு மூன்று விஷயங்களை வழங்குகிறான், மூன்று விஷயங்களை தடுத்து விடுகிறான்.

1. அவனுக்கு ஸாலிஹீன்களுடன் நெருங்கி இருத்தலை அளிக்கிறான், ஆனால் அவருடைய எந்த பேச்சையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

2. அவனுக்கு நற்செயல்களை புரிகின்ற பாக்கியத்தை அளிக்கிறான், ஆனால் அவனிடமிருந்து உளத்தூய்மையை பறித்துக் கொள்கிறான்.
3. அவனுக்கு கூர்மையான அறிவை அளிக்கிறான், ஆனால் அதிலுள்ள வாய்மையை அவனுக்கு இல்லாமலாக்கி விடுகிறான்.
(இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-106)

30 ஆண்டுகளின் தொழுகையை கழாவாக்கினார்

ஒரு பெரியார் **محمد بن عبد الله بن عباس** அவர்கள் கூறுகின்றார்கள்- நான் 30 ஆண்டுகளின் தொழுகையை கழாவாக்கி விட்டேன். அதற்குக் காரணம் என்னவென்றால், நான் எப்பொழுதும் ஒவ்வொரு தொழுகையையும் முதல் வரிசையில் ஜமாஅத்துடன் நிறைவேற்றி வருவேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் சற்று தாமதமாகி, எனக்கு இரண்டாவது வரிசையில்தான் இடம் கிடைத்தது. மக்கள் இன்று என்ன கூறுவார்களோ என நினைத்து, எனக்கு மிகவும் கூச்சம் ஏற்பட்டு விட்டது. இந்த எண்ணம் தோன்றுவதற்கான காரணத்தை நான் அறிந்துக் கொண்டேன். அதாவது மக்கள் என்னை முன் வரிசையில் பார்ப்பதால் எனக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த விஷயமே என் மனதுக்கு அமைதி அளிப்பதாக இருந்தது. (இல்லையேல் மக்கள் இன்று என்ன நினைப்பார்கள் என்று எனக்கு வெட்கம் ஏற்படுவதற்கு காரணமே இல்லையே! ஆகவே 30 வருடங்கள் நான் மக்களுக்கு காட்டுவதற்காகவே முன் வரிசையில் நின்று தொழுது

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

வந்திருக்கிறேன் என்பது விளங்கியது!) (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-108, ஷாபி தஸர்ருஃப்)

சம்பவம்: நன்மையும் கிடைக்கவில்லை, தண்டனையும் கிடைக்கவில்லை

நீண்டதொரு அறிவிப்பிலே வந்துள்ளது- பெரியவர் ஒருவர் மரணித்த பின்னர் ஒருவருடைய கனவில் வந்து கூறினார்- நான் ஒரு ஸதகாவை மக்களின் முன்னால் கொடுத்தேன். அவர்கள் என் பக்கம் திரும்பிப் பார்ப்பது எனக்கு பிடித்திருந்தது. நான் மரணித்த பிறகு, அந்த ஸதகாவிற்காக எனக்கு நன்மையும் கிடைக்கவில்லை, தண்டனையும் அளிக்கப்படவில்லை. ஹழ்ரத் ஸய்யிதுனா சுஃப்யான் ஸவ்ரி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்களிடம் இந்த சம்பவத்தைக் கூறியபோது அவர்கள் கூறினார்கள்- இது அவருடைய நல்ல பொருள், அதனால் தான் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை. இது அவனது மிகப்பெரிய ஆதரவாகும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-105)

அழைப்பாளரின் மீது ஷைத்தானின் தாக்குதல்

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஸ்ஸாலி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- (சில சொற்பொழிவாளர்களும், அழைப்பாளர்களும்) ஒரு விஷயத்தைக் குறித்து மகிழ்ச்சியுறுகின்றனர், அதாவது மக்கள் அவர்களுடைய பேச்சை மிகவும் உன்னிப்பாக கேட்டு அதனை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். அத்தகைய சொற்பொழிவாளர் (அல்லது அழைப்பாளர்) தன்னுடைய மகிழ்ச்சிக்கு

காரணம் அல்லாஹுதஆலா மார்க்கத்தின் ஆதரவை தனக்காக எளிதாக்கி விட்டதாக வாதித்து நிற்கிறார்கள். அவர் (சொற்பொழிவாளர் அல்லது அழைப்பாளர்) களுடன் இருக்கும் யாராவது ஒருவர் அவரை விட நல்ல பயான்களை செய்கிறார், மக்கள் இவரை விட்டு விட்டு அவரின் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார்களானால், அவருக்கு அந்த விஷயம் மிகவும் தீயதாகத் தெரிகிறது. அதற்காக அவர் வேதனைக்குள்ளாகி விடுகிறார். (அவரிடம் உளத்தூய்மை இருக்குமானால்) அவருடைய (பயான் மற்றும்) சொற்பொழிவுக்கு காரணம் அவரது மார்க்கமாக இருந்தால், (மேலும் அவரது கண்ணெதிரே அல்லாஹ் عَزَّوَجَلَّ வுடைய பொருத்தம் மட்டுமே இருக்குமானால்) அவர் அல்லாஹுதஆலாவுக்கு நன்றியை செலுத்தி இருப்பார். அதாவது, இந்தக் காரியத்தை அல்லாஹுதஆலா வேறொரு நபரிடம் சமர்ப்பித்து விட்டான் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய தருணங்களில் ஷைத்தான் அவரிடம் கூறுவான்- மக்கள் உன்னை விட்டு விட்டு வேறொரு பக்கம் சென்று விட்டார்களே என்பதற்காக நீ வருத்தப்படவில்லை. மாறாக உனது வருத்தத்திற்கு காரணம் என்னவென்றால், உன்னிடமிருந்து நன்மைகள் பறிபோய் விட்டன. ஏனெனில் மக்கள் உன் பேச்சைக் கேட்டு உபதேசங்களை ஏற்றுக் கொண்டால் அந்த நன்மைகள் எல்லாம் உனக்கும் கிடைத்திருக்கும். இவ்வாறு நன்மைகள் கைவிட்டுப் போனதற்காக வேதனைப்படுவது நல்லது. ஆனால், அந்த சொற்பொழிவாளருக்குத் தெரியாது, மார்க்க அழைப்பின் பணியை நம்மை விட மேன்மையானவர்களிடத்தில் ஒப்படைக்கப்படுவது அதிக நன்மைக்குரிய விடயமாகும். நாம்

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

மட்டுமே தனித்து அழைப்புப் பணியை செய்வதை விட அவரைக் கொண்டும் இக்காரியம் நடைபெற்றால் நன்மைகள் நிறைய கிடைக்கும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-109)

ஆலிமுடைய இரண்டு ரக்அத் ஜாஹிலுடைய முழு வருட இபாதத்தை விட மேலானது

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸ்ஸாலி عليه السلام அவர்கள் அறிவித்துள்ளார்கள்- இதயத்தின் குறைபாடுகள், ஷைத்தானின் சூழ்ச்சிகள், மனதின் அழுக்குகள் அனைத்துமே மிகவும் மறைவாக இருக்கும். அதனால் தான் கூறப்பட்டுள்ளது- "ஆலிம் (அதாவது அறிந்தவர்) உடைய இரண்டு ரக்அத் ஜாஹில் (அதாவது அறியாதவர்) உடைய ஆண்டு முழுக்க செய்யப்படும் இபாதத்தை விட மேன்மையானது." மேலும் ஆலிம் என்பவர யாரென்றால், அவர் செயல்பாடுகளின் நுணுக்கங்களையும், ஆபத்துக்களையும் நன்கு அறிந்தவராக இருப்பார். ஏனெனில் அந்த ஆபத்துக்களைக் விட்டும் தம் செயல்பாடுகளை சுத்தப்படுத்துவதற்காக, மாறாக ஜாஹிலின் (அறிவிலியின்) பார்வை இபாதத்தின் மேற்புறத்தைத் மட்டுமே பார்க்கும். அதைக் கொண்டே அவன் ஏமாந்து விடக்கூடும். (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-112)

சம்பவம்:60 ஆண்டுகள் கஃபாவின் பணியாளர்

ஹழ்ரத் ஸய்யிதுனா அப்துல் அஸ்ஸுப் பின் அபீ ரவ்வாத் عليه السلام அவர்கள் அறிவித்துள்ளார்கள்- நான் கஃபதுல்லாஹ் ஷரீஃபிலே

60 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்தேன். மேலும் நான் 60 ஹஜ்ஜுகள் செய்துள்ளேன். (பிறகு மிகவும் பணிவைக் காட்டியவாறு) ஆனால் நான் அல்லாஹுதஆலாவுக்காக எந்த ஒரு காரியத்தை செய்த போதிலும் அதில் என்னுடைய மனநிலையை சோதித்துப் பார்த்தேன், (அதாவது அந்த செயல்களை எல்லாம் தேடித் துருவிப் பார்த்தேன். அதில் கலப்பற்ற உளத்தூய்மை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.) அல்லாஹுதஆலாவின் பங்கை விட ஷைத்தானின் பங்குதான் அதில் அதிகமாக இருந்தது. என்னுடைய கணக்கு சரிசமமாகி விடவேண்டுமே! மறுமையிலே எனக்கு பிரயோஜனம் கிடைக்கா விட்டாலும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடக்கூடாது! (இஹ்யாஉல் உலூம் பாகம்-5, பக்கம்-115) உளத்தூய்மையின் குறைவு, சுயநாட்டம் மற்றும் முகஸ்துதி ஆகியவை ஷைத்தானின் பங்காகும். மேலும் அமல்களிலே முழுமையான உளத்தூய்மை இருப்பதே அல்லாஹு தஆலாவின் பங்காகும்.

கெட்ட எண்ணத்தால் நிரம்பிய வாசகங்களின் தடங்கள்

என் அருமை மதனி மகனே! ஷைத்தானின் ஆயுதத்தை அறியும் முயற்சியை மேற்கொண்டவாறே நீங்கள் உங்கள் மெயிலில் அனுப்பிய அந்த வாசகங்களை கவனியுங்கள்- “இப்போது தஃவதே இஸ்லாமியுடைய பொறுப்பாளர்களின் கருணைப்பார்வை வெறும் செல்வந்தர்களுக்காக மட்டுமே உள்ளது”... "நான் செல்வந்தனாக இருந்திருந்தால் இவ்வாறு ஏற்பட்டிருக்காது." மேலும் கடிதத்தின் இறுதியில் நீங்கள் குறிப்பிட்ட கவிதை வரியும் பொருத்தமற்ற

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

விதத்தில் அமைந்திருந்ததால், தமது இஸ்லாமிய சகோதரர்களின் மீது நிறைய அவதூறும், ஏளனமும், பழிப்புரையும் கலந்திருந்தது. உங்கள் மெயிலில் சில பொறுப்பாளர்களைக் குறித்து பலவித முறையீடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதாவது “துக்கம் விசாரிக்க வரவில்லை, அல்லது ஒருவர் துக்க விசாரிப்புக்காக போன் செய்தாரே தவிர ஈஸாலே ஸவாப் எதையும் அனுப்பவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலருக்கு ஈஸாலே ஸவாபின் மஜ்லிஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் வரவில்லை. . . . **ஏனெனில் நான் ஒரு ஏழை மனிதனாக இருக்கின்றேன்**” ஆகியவை. இதைப் போன்ற முறையீடுகள் அந்த முஸ்லிம்களின் மதிப்பை அழிப்பதாகவும், அவர்களை அவமதிப்புக்கு ஆளக்கூடியதாகவும் உள்ளது. அத்துடன் இந்த வார்த்தைகள்- “ஏனெனில் நான் ஒரு ஏழை மனிதனாக இருக்கின்றேன்.” இதில் கெட்ட எண்ணத்தின் தெளிவான அறிகுறி தென்படுகிறது. ஏனெனில் இதற்கு தெளிவான அர்த்தம் என்னவென்றால், நான் பணக்காரனாக இருந்திருந்தால் என்னிடம் நிச்சயமாக வந்திருப்பீர்கள். மேலும் உங்கள் மெயிலில் சிலருடைய பெயர்களை குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்களுக்கான அறிகுறி தென்படுகிறது. அதைக் கொண்டு பொறுப்பாளர்கள் அந்த இஸ்லாமிய சகோதரர்களை நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

கெட்ட எண்ணத்தின் சீரழிவுகள்

உங்கள் மெயிலிலுள்ள முறையீடுகளெல்லாம் குறிப்பிட்ட அந்த நபர்களை சீர்திருத்த வேண்டும் என்கிற நோக்கத்தால் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை. வெறும் உங்கள் மனக்குறையையே நீங்கள்

அதில் இறக்கி வைத்துள்ளீர்கள். அவை அனைத்தும் கெட்ட எண்ணத்தின் மீதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கெட்ட எண்ணம் ஷைத்தானுடைய மோசமான மிகப்பெரிய ஆயுதமாகும். அது குடும்பங்களை சீரழித்து விடுகிறது. சிலசமயங்களில் மார்க்கப் பணிகளிலே பிளவை ஏற்படுத்தி ஒருவரையொருவர் எதிர்க்க வைத்து கோள் மூட்டுதலிலும், புறங்கூறுதலிலும், அவதூறுகளிலும், மனங்களை புண்பட வைப்பதிலும் ஈடுபட வைத்து, அதிகமான பாவங்களை ஏற்படுத்தி விடுகிறது. உலகியல் அமைதியையே குலைப்பது மட்டுமின்றி மறுமையின் அழிவுக்கும் அது காரணமாகி விடுகிறது. இவ்வாறாக அது ஷைத்தானின் நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஷைத்தானின் இந்த பயங்கரமான ஆயுதம் "கெட்ட எண்ணம்" என்பதின் சீரழிவுகளைக் குறித்து சில விடயங்களை முன் வைக்கிறேன். சூரத்துல் ஹுஜுராத்தின் 12-வது வசனத்திலே இறைவன் அறிவிக்கின்றான்-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ

தர்ஜுமா கன் Zஸூல் ஈமான்- ஈமான் கொண்டவர்களே, அதிக சந்தேகங்களைக் கொண்டு மீளுங்கள், நிச்சயமாக ஏதேனும் ஒரு சந்தேகம் குற்றமாகி விடக்கூடும்.

ஹழ்ரத் அல்லாமா அப்துல்லாஹ் பின் உமர் ஷீரா Zஸி பைழாவி رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ அவர்கள் அதிக சந்தேகங்களை விட்டுத் தடுக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை அறிவித்தவாறு "தஃஃப்ஸ்ரெ

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

பைழாவி" யில் எழுதுகின்றார்கள்- "இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொரு சந்தேகத்தைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இந்த சந்தேகம் எந்த வகையைச் சார்ந்தவை என சிந்தித்து நோக்க வேண்டும்." (அதாவது இது சரியா அல்லது தவறா?) (தஃப்ஸ்ரெ பைழாவி பாகம்-5, பக்கம்-218)

இந்த வசனத்திலே சில சந்தேகங்களை பாவம் என்று கூறியதற்கு காரணத்தை விளக்கியவாறு இமாம் ஃபக்ருத்தீன் ராஹீ அஹ்லுல்-பைதா அவர்கள் எழுதியுள்ளார்கள்- "ஏனெனில் சிலருடைய காரியங்கள் வெளிப்பார்வைக்கு தவறாகத் தோன்றும், ஆனால் உண்மையில் அவ்வாறு இருப்பதில்லை. அதைச் செய்பவன் ஏதோ மறதியாக அதை செய்திருப்பான் அல்லது அதைப் பார்ப்பவனே தவறானவனாக இருப்பான்." (தஃப்ஸ்ரெ கபீர், பாகம்-10, பக்கம்-110)

கெட்ட எண்ணம் ஹராமாகும்

நாயகக் கோமான் **صلى الله عليه وآله وسلم** அன்னவர்களின் இரண்டு அறிவிப்புகள்:

1. கெட்ட எண்ணத்தை விட்டும் மீளுங்கள். நிச்சயமாக கெட்ட எண்ணம் என்பது மிக மோசமான பொய்யாகும். (புகாரி பாகம்-3, பக்கம்-446, ஹதீஸ்-5143)
2. முஸ்லிம்களுடைய இரத்தம், பொருள் மற்றும் அவர் (மற்ற முஸ்லிம்களின்) மீது கொள்ளும் கெட்ட எண்ணம் ஆகியவை ஹராமாகும். (ஷுஅபுல் ஈமான் பாகம்-5, பக்கம்-297, ஹதீஸ்-6706)

கெட்ட எண்ணம் என்பதுன் விளக்கம்

கெட்ட எண்ணம் என்பது என்னவென்றால் "எந்தவொரு ஆதாரமும் இல்லாமலே அடுத்தவன் கெட்டவன் என்று மனதிற்குள்ளாக நம்பிக்கைக் கொள்வதாகும்." (தொகுப்பு- ஃபைழல் கதீர் பாகம்-3, பக்கம்-122, தஹ்தல் ஹதீஸ் 2901 போன்றவை) கெட்ட எண்ணத்தைக் கொண்டு பகைமை மற்றும் பொறாமை போன்ற அந்தரங்க நோய்களும் உண்டாகி விடுகின்றன.

அல்லாஹ் ﷻ வுடைய அன்பர், மறைமுகத்தின் அறிவாளர், குறைபாடுகளற்ற தூயவர்களான அண்ணல் நபி ﷺ அன்னவர்களுடைய அறிவிப்பு என்னவென்றால்-

حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ

அதாவது, "நல்ல எண்ணமென்பது நல்ல வழிபாட்டால் வருகிறது." (அபூதாலுத் பாகம்-4, பக்கம்-387, ஹதீஸ்-4993)

அருள்நிறை தண்ணீரை அளித்திடுவாய் இறைவா
பிரகாசிக்கட்டும் உள்ளம் கெட்ட எண்ணம் கழுவப்பட்டு

கெட்ட எண்ணம் ஏன் ஹராமாகும்?

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி ؑ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- "கெட்ட எண்ணம் ஹராமாவதற்கு காரணம் என்னவென்றால், மனதின் இரகசியங்களை எல்லாம்

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

அல்லாஹுதஆலா மட்டுமே அறிந்தவன். ஆகவே நீங்கள் யாரைப் பற்றியும் கெட்ட எண்ணத்தை மனதில் வைக்கக்கூடாது. எதுவரையென்றால் நீங்கள் அவருடைய கெட்ட விடயத்தை எந்த ஒரு ஆதாரத்தின் வாயிலாகவோ நிரூபித்து வெளிவர முடியாத அளவுக்கு கண்கூடாகக் கண்டிருக்க வேண்டும். அப்போது நீங்கள் எதைக் கண்டீர்களோ, எதை அறிந்து கொண்டீர்களோ அதன் பேரிலேயே வேறு வழியின்றி நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நேர்மாறாக நீங்கள் அவருடைய கெடுதலை கண்ணால் காணவுமில்லை, காதால் கேட்கவுமில்லை, இருந்த போதிலும் உங்கள் உள்ளத்தில் அவரைப் பற்றி வீண் சந்தேகமே உண்டாகுமானால், அந்த விஷயத்தை உங்கள் உள்ளத்தில் ஷைத்தான் தான் போட்டுள்ளான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் அந்த சந்தேகத்தை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள். ஏனெனில் இந்த கெட்ட எண்ணம் எல்லாவற்றையும் விட மிக மோசமான குற்றமாகும்." அவர்கள் மேலும் எழுதுகின்றார்கள் - "ஒருவருடைய வாயிலிருந்து மது வாடை வீசுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் மீது ஷரீ அத்தின் சட்டத்தை சாட்டுவது ஏற்புடையதாகாது. ஏனெனில் அவர் மதுவை வாயிலிட்டு உடனே துப்பி விட்டும் இருக்கலாம். அல்லது யாராவது ஒருவர் அவருக்கு கட்டாயப்படுத்தி மதுவை ஊட்டி விட்டும் இருக்கலாம். அத்தனை ஊகங்கள் இருக்கும்போது ஷரீ அத்திற்குரிய சாட்சியம் இல்லாதிருக்கும் பட்சத்தில் வெறும் கற்பனையான எண்ணத்தைக் கொண்டு அதனை உண்மைப்படுத்தி விடுவதும், அந்த முஸ்லிமைப் பற்றி அவர் குடிகாரர் என்று கெட்ட

எண்ணம் கொள்வதும் ஆகுமான விடயமல்ல." (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-186)

கெட்ட எண்ணம் என்பது மோசமான மிகப்பெரிய ஆபத்தாகும். இது மனிதனை நரகத்திற்கு அழைத்துச் சென்று விடும். அதைப் பற்றி அவசியமான சட்டங்களையும், அதன் சிகிச்சையையும் அறிந்துக் கொள்வது கடமையாகும்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

حُسْنُ الظَّنِّ என்பதிலுள்ள ஏழு எழுத்துக்களின் தொடர்பில் கெட்ட எண்ணத்திற்குரிய சுருக்கமான 7 சிகிச்சைகள்

1. முஸ்லிம்களின் சிறப்புக்கள் மீது பார்வை செலுத்துங்கள்

முஸ்லிம்களின் குறைபாடுகளை தேடுவதற்கு பதிலாக அவர்களுடைய சிறப்புக்களின் மீது பார்வை செலுத்துங்கள். யார் மற்றவர்களைப் பற்றி நல்ல எண்ணம் கொள்கிறார்களோ அவருடைய மனதில் அமைதியே ஏற்படும். எவர் மீது ஷைத்தானின் ஆயுதம் வெற்றி பெற்று விடுகிறதோ அவர் கெட்ட எண்ணம் எனும் கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு விடுகிறார். அவருடைய உள்ளத்தில் அச்சமே குடி கொண்டிருக்கும்.

2. கெட்ட எண்ணம் ஏற்பட்டால் கவனிப்பை அகற்றி விடுங்கள்

முஸ்லிம்களைப் பற்றி மனதிலே எப்போதெல்லாம் கெட்ட எண்ணம் ஏற்படுகிறதோ அதை உடனே உதறித் தள்ளி விடுங்கள். அதற்கு

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

பதிலாக நல்லெண்ணத்தை நிலைநிறுத்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக கஸீதா பாடுவதைக் கேட்டும், பயான்களைக் கேட்டும் ஒரு இஸ்லாமிய சகோதரர் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து உங்கள் உள்ளத்தில் அவர் முகஸ்துதி செய்வதாக கெட்ட எண்ணம் உண்டானால் உடனே அவர் இக்லாஸுடன் தான் அவ்வாறு அழுகிறார் என்ற நல்லெண்ணத்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா மக்ஹூலில் திமஷ்கி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் அறிவித்துள்ளார்கள்- "யாராவது அழுவதை நீங்கள் கண்டால் நீங்களும் அழுங்கள், அழுபவரை முகஸ்துதி செய்பவர் என எண்ணாதீர்கள். நான் ஒருமுறை அவ்வாறு ஒருவரைப் பற்றி நினைத்தேன். அதனால் நான் ஓராண்டு காலம் வரை அழுவதை விட்டும் தவிர்க்கப்பட்டேன்." (தன்பீஹூல் முந்தர்ரீன், பக்கம்-107)

கெட்ட எண்ணத்தின் பழக்கத்தை நீக்கி விடு இறைவா
நல்ல எண்ணம் உள்ளத்திலே ஊன்றி விடு இறைவா

3. நீங்கள் நல்லவராகுங்கள், அப்போது தான் மற்றவர்களும் நல்லவராகக் காட்சி அளிப்பார்கள்

உங்களை சீர்திருத்த முயற்சி செய்து வாருங்கள். ஏனெனில் எவர் தன்னளவில் நல்லவராக இருக்கின்றாரோ அவர் மற்றவர்களைப் பற்றியும் நல்ல எண்ணமே கொண்டிருப்பார். எவர் கெட்டவராக இருக்கின்றாரோ அவருக்கு மற்றவர்களும் கெட்டவர்களாகவே தோன்றுவார்கள். அரபியில் ஒரு பழமொழி உண்டு- **إِذَا سَاءَ فَعَلَ الْمَرْءُ سَاءَتِ ظُنُونُهُ** அதாவது, மனிதனுடைய ஏதாவதொரு

காரியம் கெட்டு விடுமாயின் அவனது எண்ணங்களும் கெட்டு விடுகின்றன. (ஃபைழூல் கதீர், பாகம்-3, பக்கம்-157) இமாமெ அஹ்லுஸ் சுன்னத், முஜத்திதே Dதீனோ மில்லத் மெளலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் رحمته الله تعالى அவர்கள் அறிவித்துள்ளார்கள்- "கீழ்த்தரமான எண்ணங்கள் எல்லாம் கீழ்த்தரமான உள்ளத்திலிருந்து தான் வெளிப்படுகின்றன." (ஃபதாவா ரஹ்மான் ரஹ்மான் பாகம்-22, பக்கம்-400)

என்னுடல் சுத்தமாகட்டும் என் மனம் சுத்தமாகட்டும்
நல்லெண்ண பொக்கிஷத்தை வழங்குவாய் இறைவா

4. கெட்ட சகவாசம் கெட்ட எண்ணங்களையே உண்டாக்கும்

கெட்ட சகவாசத்தை விட்டும் தப்பியவாறே நல்லவர்களுடன் கூடியிருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் பரகத்துக்கள் எங்கே கிடைக்கின்றனவோ அங்கேயே கெட்ட எண்ணங்களை விட்டு மீளும் வழிகளும் கிடைக்கும். ஹழ்ரத் ஸய்யிதுனா பிஷர் பின் ஹாரிஸ் رحمته الله تعالى அவர்கள் அறிவித்துள்ளார்கள்-

صُحْبَةُ الْأَشْرَارِ تُورِثُ سُوءَ الظَّنِّ بِالْأَخْيَارِ

அதாவது கெட்டவர்களுடன் கூடி இருப்பது நல்லவர்களுடன் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. (ரிஸாலயே குஷைரியா பக்கம்-327)

கெட்ட சகவாசத்தை விட்டகற்று இறைவா
நல்லோர்கள் நட்பை இணைத்திடு இறைவா

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

5. ஒருவர் மீது கெட்ட எண்ணம் ஏற்பட்டால் இறை தண்டனையைக் கொண்டு தன்னைத்தானே அச்சமுறுத்துங்கள்

யாராவது ஒரு முஸ்லிம் மீது கெட்ட எண்ணம் உண்டானால் அதன் முடிவைக் குறித்தும், இறை தண்டனையைக் குறித்தும் தன்னைத் தானே பயமுறுத்திக் கொள்ளுங்கள். 15 ஆம் பாகம், சூரா பன் இஸ்ராயீலின் 36-வது வசனத்திலே அல்லாஹ் عَزَّوَجَلَّ அறிவித்துள்ளான்-

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا ﴿١٥﴾

தர்ஜுமா கன்ஸூல் ஈமான்- எதைப் பற்றி நீ அறிய மாட்டாயோ அதன் பின்னால் விழாதே. நிச்சயமாக காதுகள், கண்கள் மற்றும் மனம் ஆகியவற்றிடம் கேள்விகள் கேட்கப்படும்.

என் இனிய மதனி மகனே! யார் மீதாவது கெட்ட எண்ணம் ஏற்படுமேயானால் தன்னைத்தானே இவ்வாறு பயமுறுத்திக் கொள்ளுங்கள்- அதாவது, பெரும் பெரும் வேதனை ஒரு புறம் இருக்கட்டும், என்னுடைய நிலை எவ்வாறு உள்ளதென்றால், நரகத்தின் மிகச் சிறிய வேதனையையும் தாங்க முடியாதவனாக நான் இருக்கிறேன். ஆஹ்! மிக இலேசான வேதனையும் எவ்வளவு பயங்கரமானது! புகாரி ஷரீஃபில் ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது- கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், “நரக

வாதிகளுக்கு மிகவும் இலேசான வேதனை எதுவென்றால், நெருப்பு காலணியை அவருக்கு அணிவிக்கப்படும், அதைக் கொண்டு அவரது மூளை கொதிக்க ஆரம்பித்து விடும்.” (புகாரி, பாகம்-4, பக்கம்-262, ஹதீஸ்-6561)

நரகத்தை விட்டு என்னை காத்தருள் இறைவா
நல்லோர்கள் வரிசையில் சேர்த்தருள் இறைவா

6. ஒருவரைப் பற்றி கெட்ட எண்ணம் எழும்போது தனக்காகவே துஆ செய்துக் கொள்ளுங்கள்

யாரைப் பற்றியாவது கெட்ட எண்ணம் எழும்போது, அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் சன்னிதியில் இவ்வாறு துஆ செய்யுங்கள்- முஸ்தஃபாவின் நாயனே, உன்னுடைய இந்த பலவீனமான அடியான் இம்மை மறுமையின் நாசத்தை விட்டும் தப்புலதற்காக இந்த கெட்ட எண்ணத்தை விட்டும் மனதை பாதுகாக்க விரும்புகிறான். யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**, என்னை ஷைத்தானுடைய இந்த பயங்கரமான ஆயுதமான கெட்ட எண்ணத்தை விட்டும் பாதுகாப்பாயாக. இரக்கமுள்ள என் நாயனே! எனக்கு இறையச்சத்தால் நிரம்பிய இதயத்தையும், கண்ணீர் வடிக்கின்ற கண்களையும், அச்சத்தால் நடுங்குகின்ற உடலையும் அளிப்பாயாக.

أَمِينِ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

7. யாரைப்பற்றி கெட்ட எண்ணம் உள்ளதோ அவருக்காக நல்ல துஆ செய்யுங்கள்

யாராவது ஒரு இஸ்லாமிய சகோதரரைப் பற்றி மனதில் கெட்ட எண்ணம் தோன்றுமாயின் அவருக்காக உடனே நல்ல துஆ செய்யுங்கள். மேலும் அவரது மதிப்பையும், மரியாதையையும் அதிகப்படுத்துங்கள். ஹுஜ்ஜதூல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் அபூஹாமித் முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் க஽ஸ்ஸாலி **عليه السلام** அவர்கள் அறிவித்துள்ளார்கள் - "உங்கள் மனதில் யாராவது ஒரு முஸ்லிமைப் பற்றி கெட்ட எண்ணம் உண்டாகும்போது, நீங்கள் அவரது மதிப்பையும், மரிதையையும் மேலும் அதிகப்படுத்தி விட வேண்டும். மேலும் அவருக்காக நல்ல துஆ செய்ய வேண்டும். ஏனெனில் இந்த விஷயம் ஷைத்தானை மிகவும் கோபமடையச் செய்வதோடு, உங்களை விட்டும் அவனை (ஷைத்தானை) அதிக தூரம் விரட்டி விடுகிறது. ஆகவே ஷைத்தான் உங்கள் மனதில் மீண்டும் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த பயப்படுவான். ஏனெனில் நீங்கள் உங்கள் சகோதரருக்காக மீண்டும் சலுகைக் காட்டி நல்ல துஆ செய்வதில் ஈடுபட்டு விடுவீர்களோ என்பதற்காக. (இஹ்யாஉல் உலூம் பாகம்-3, பக்கம்-187) (கெட்ட எண்ணத்தைப் பற்றி அதிகமான விஷயங்களை மக்தபுதுல் மதீனாவின் வெளியீடான 56 பக்கங்கள் அடங்கிய "பத்ஶுமானி" (கெட்ட எண்ணம்) எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை முழுவதுமாக படிப்பது மிகவும் நல்லது.)

புறங்கூறல், கோள்முட்டல், கெட்ட எண்ணங்கள்
இவ்வனைத்து அழிவுகளால் காத்தருள் இறைவா

எழுத்துக்களிலேயே தவறிழைத்து விடுபவன் பேசுகையில் என்னென்ன கூறுவானோ!

பொதுவாகவே மனிதன் ஒரு விஷயத்தை எழுதும்போது அதை எழுதி விட்டு அதில் வேண்டிய திருத்தங்களை எல்லாம் செய்து, அதை நன்கு வார்த்தைகளால் அலங்கரித்து அனுப்ப முயற்சிப்பான். மேலும் தம்முடைய தவறான எழுத்துக்கள் அடுத்தவர்களின் கைகளுக்கு சென்று விடுமோ என்று எச்சரிக்கையாக இருப்பான். அத்துனை எச்சரிக்கைகளை கைக்கொண்ட பின்னரும், எவர் மீது ஷைத்தானின் ஆயுதங்கள் பாதிப்பை உண்டாக்கி விடுகின்றனவோ, அவர் எழுதத் தகாத அல்லது பாவங்கள் நிறைந்த எழுத்துக்களை எழுதி விடுகின்றார் என்றால் அவர் பேச முற்படும்போது அவரது நாவிலிருந்து என்னென்ன வார்த்தைகள் வெளிப்பட்டு விடுகின்றனவோ என்பதை இறைவன்தான் அறிவான்!

கெட்ட எண்ணத்தைப் பற்றி அ.:லா ஹழ்ரத் அவர்களின் .:பத்வா

கெட்ட எண்ணத்தைப் பற்றி "ஃபதாவா ர஽ஸவிய்யா" விலிருந்து சுருக்கமான கேள்வி பதில் இங்கே தரப்படுகிறது:

கேள்வி- ஸைத் கூறுகின்றார்- இன்றைய காலத்தில் பொதுவாக தற்பெருமை மற்றும் தனது செருக்கை வெளிப்படுத்துவதற்காகவும், எல்லோரும் ஆஹா ஓஹோ என்று பாராட்டுக்கள் தெரிவிப்பதற்காகவும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆகவே நான் எந்த விருந்துக்கும் செல்வதில்லை.

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

பதில்— விருந்தை ஏற்றுக் கொள்வதென்பது கன்னத்தாகும். ஒரு முஸ்லிமைப் பற்றி எந்தவித ஆதாரமுமின்றி அவர் பெருமையை விரும்புகிறார், பாராட்டையும், புகழையும் வரவேற்கிறார் என்பதாக அவரது எண்ணத்தின் பேரில் கெட்ட எண்ணம் கொள்வது முற்றிலும் ஹராமாகும். தீர்மானிக்கப்படாததன் மீதுள்ள கட்டளையினை யாராவது தீர்மானிக்கப்பட்ட முஸ்லிமுக்காக என்று கருதிக் கொள்வது கெட்ட எண்ணமாகும். அவர் மீதுள்ள அனுமானங்கள் தெளிவாகாத வரையில் அவர் மீது கெட்ட எண்ணம் ஹராமாகும். (ஃபதாவா ர஽ஸூவிய்யா, பாகம்-21, பக்கம்-672, 673)

ஜனாஸா தொழுகை, ஈஸாலே ஸவாப் ஆகியவற்றைக் குறித்து கோபமடைவதை விட்டும் காப்பதற்கு சில மதனி முத்துக்கள்

இந்த மஸ்அலாக்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்—

1. முஸ்லிம்களின் ஜனாஸா தொழுகை ஃபர்ஸூ கிஃபாயா ஆகும். யார் யாருக்கு தகவல் கிடைத்ததோ அவர்களில் ஒரு சிலர் அதில் கலந்து கொண்டால் போதும், கடமை நிறைவேறி விடும். அதில் கலந்து கொள்ளாதவர்கள் குற்றவாளியாக ஆக மாட்டார்கள். ஆனால் அவ்வாறு அதில் கலந்து கொள்ளாதவர்களின் மீது கெட்ட எண்ணம் கொள்வது நிச்சயமாக பாவமாகும். அவர்களை எதிர்ப்பதற்கு ஒருபோதும் அனுமதியில்லை.

2. துக்கம் விசாரிக்கச் செல்வது கன்னத்தாகும். ஈஸாலே ஸவாப் அல்லது அதன் சபையிலே கலந்து கொள்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். தகவல் கிடைத்த பிறகும் ஒருவர் துக்கம் விசாரிக்கவோ அல்லது மஜ்லிஸிலே கலந்து கொள்ளவோ செல்லவில்லை என்றால் அது ஷரீஅத்தின் பிரகாரம் பாவமாகாது. அவர் மீது அவதூறு கூறினால், புறங்கூறி அவர் மீது கெட்ட எண்ணம் கொண்டால், அவரை ஏசவும் பேசவும் செய்தால் அவ்வாறு செய்பவரே குற்றவாளியாகவும் நரக வேதனைக்கு தகுதியானவராகவும் ஆகி விடுகிறார். கடமை என்னவென்றால், உதாரணமாக, மஜ்லிஸிலே கலந்து கொள்ளாதது பாவமே என்பதாக இருந்தாலும் ஒரு முஸ்லிமுடைய குறைகளை மறைப்பதற்கு கட்டளை வந்துள்ளது. இங்கே குற்றமே இல்லை எனும்போது அதன் பேரில் அவதூறு வார்த்தைகளை வெளிப்படுத்துவது எவ்வாறு நன்மைக்குரிய காரியமாகும்? நினைவில் வைத்திருங்கள்- நாயகத் திருமேனி *صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ* அன்னவர்களின் அறிவிப்பு என்னவென்றால், ஒவ்வொரு முஸ்லிமுடைய கண்ணியமும், பொருளும், உயிரும் அடுத்த முஸ்லிம் மீது ஹராமாகும். (தீர்மிதி பாகம்-3, பக்கம்-372, ஹதீஸ்-1934)

மனஆறுதல் அளிக்காததன் இரண்டு இழப்புகள்

ஆம், நன்னடத்தையின் கோரிக்கை இதுதான் - நமக்கு தெரிந்தவர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் நல்லொழுக்கத்தின் நிமித்தம் அவரிடம் நாம் செல்ல வேண்டும். துன்பமுடையோருக்கு

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

மனஆறுதல் அளிக்காமல் இருந்து விட்டால் இரண்டு விதமான இழப்புகள் ஏற்படுகின்றன.

1. தன்னுடைய நன்மையை தானே அடையாதிருத்தல்.
2. துன்பத்தில் உள்ள அந்த இஸ்லாமிய சகோதரரின் உள்ளத்தில் ஊசாட்டங்கள் ஏற்படுவதற்கும், அவர் மதனி சூழலை விட்டும் தூர விலகி செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

பிரமுகர்களுடனான தொடர்பைக் குறித்து முக்கிய விளக்கங்கள்

பள்ளிவாசல்கள், மத்ரலாக்கள், மதனி மர்கஸான ஃபைஸானே மதீனாவின் கட்டடங்கள் மற்றும் இதர மதனி காரியங்களுக்காக நன்கொடைகளை வசூலிக்கும் ஆர்வத்தில் சிறிய பொறுப்பாளர் ஒருவர், ஒரு பிரமுகரை பெரிய பொறுப்பாளருடன் போனிலே பேச வைப்பது அல்லது சந்திக்க செய்வது நிச்சயமாக மறுமைக்குரிய நன்மையான காரியமாகும். மேலும் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அதில் கண்டிப்பாக சொர்க்கத்தின் சலுகையுள்ளது. இதைப்போன்ற மேன்மையான மதனி பணிகளின் மீது விமர்சனமோ, முறையீடோ நிச்சயமாக இருக்கக்கூடாது. இவ்வாறு செய்கின்ற பொறுப்பாளர்களை பார்த்து, இவர்கள் செல்வந்தர்களை பசப்புகிறார்கள், முகஸ்துதி செய்கிறார்கள் எனும் கெட்ட எண்ணம் ஹராமானதும், நரகத்திற்கு இட்டுச்செல்கின்ற காரியமாகவும் உள்ளது. மாறாக யாராவது ஒருவர் எக்காரணமுமின்றியே செல்வந்தர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றால், அதில் ஷரீ அத்திற்கு

தடையாக எதுவும் இருக்கா விட்டால் தவறில்லை. எனினும் உலகவாதிகளின் உறவிலும், நோக்கமற்ற நட்பிலும் நன்மைகளின் நம்பிக்கை குறைவாகவும், இழப்பின் சாயல் அதிகமாகவும் மேலோங்கியுள்ளது. குறிப்பாக உலமாக்கள், நேர்மையாளர்கள், அழைப்பாளர்கள் ஆகியோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அப்போதுதான் மக்கள் கெட்ட எண்ணங்கள் என்னும் பாவங்களில் விழாமல் இருப்பார்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

பிரமுகர்கள் வந்து துக்கம் விசாரிப்பது மறுமையின் நற்பேறுக்கு காரணமாகுமா?

பெரும் வருத்தத்தோடு அறிவிக்கிறேன்- தங்களது மெயிலின் பிரகாரம் தங்கள் தாயாரின் மரணத்திலே துக்கம் விசாரிக்க “பெரும் பெரும் பிரமுகர்கள்” வருகை தந்து தானே இருந்தார்கள்! தொடர்பு எதுவுமின்றி அவ்வாறு ஆவதில்லை என்பது வெளிப்படையானது. மாறாக சிலசமயங்களில் பெரிய பிரமுகர்களின் வாயிலாக துக்கம் விசாரிக்கப்படும் நற்பேரைப் பெறுவதற்காகவும் பரிந்துரைகளும், வழிமுறைகளும் தேவைப்படுகின்றன. ஆனால் மதனி பிரமுகர்கள் அதாவது உலமாக்கள் மற்றும் ஸாலிஹீன்களின் வருகை நிச்சயமாக ஈருலக நற்பேறுக்கும் காரணமாகிறது. ஏதோ அரசியல் அதிகாரிகளின் அதிகாரத்தைக் கொண்டு மரணித்தவருடைய குடும்பத்தினருக்கு புகழ் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் அவரோ உலகத்தை விட்டும் சென்று விட்டார். இதனால் அவருக்கு மறுமையில் என்ன

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

நன்மை கிடைத்து விடப்போகிறது? உயர் பதவியில் இருப்பவர்களின் இத்தகைய வருகைக்காக ஆர்வங்கொள்வதும், அவர்கள் வந்து சென்றவுடன் மகிழ்ச்சி மிகுதியால் இன்னின்ன அதிகாரிகளும், இன்னின்ன அரசியல் பெருந்தலைகளும் துக்கம் விசாரிக்க வந்திருந்தனர் என்று அதனை அடுத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் மாத்திரமே மிஞ்சும். நம்புங்கள்- இந்த வகையிலே மதிப்பும், புகழும் பாராட்டும் வந்தடையும் அச்சமே இங்கே மிகுந்துள்ளது. எப்படியோ “உலகியல் பிரமுகர்கள்” உடன் தொடர்பை வைத்திருப்பவர்கள், அவர்களுடன் ஃபோனிலே பேசுபவர்கள், பேச வைப்பவர்கள் ஆகியோரின் எண்ணங்கள் அவர்களையே சார்ந்தது. அவர்களுடைய மனதின் மீது அதிகாரம் செலுத்த நாம் யார்? நாம் அவர்களைக் குறித்து நல்லதையே நினைக்க வேண்டும். முஸ்லிம்களின் செயல் பாடுகளைக் குறித்து நல்ல எண்ணம் கொள்வது அவசியமாகும். அஃலா ஹழ்ரத், இமாமே அஹ்லெ சுன்னத், முஜத்திதே Dதீனோ மில்லத் மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் رحمة الله عليه அவர்கள் அறிவித்துள்ளார்கள்- முஸ்லிம்களுடைய செயல்பாடுகளின் மீது முடிந்த வரையில் நல்ல எண்ணம் கொண்டிருப்பது வாஜிபாகும். மேலும் “கெட்ட எண்ணம்” என்பது முகஸ்துதியை விட குறைந்த ஹராமில்லை. (ஃபதாவா ரஹ்மான் رحمة الله عليه பாகம்-5, பக்கம்-324) அஃலா ஹழ்ரத் رحمة الله عليه அவர்கள் மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார்கள்- “முஸ்லிம்களின் நிலை, முடிந்த வரையில் அவன் நல்லதையே செய்வான் என்ற நல்ல எண்ணம் கொள்வது வாஜிபாகும்.” (ஃபதாவா ரஹ்மான் رحمة الله عليه பாகம்-19, பக்கம்-691)

வாக்கு கொடுத்து வராதவர்களைப் பற்றி நல்லெண்ணம்

ஒருவர் வாக்கு அளித்த பிறகும் ஈஸாலே ஸவாபின் மஜ்லிஸுக்கு வரவில்லையென்றால் அவர் மீதும் நல்லெண்ணத்தையே வைக்க வேண்டும். அதாவது அவர் மறந்து விட்டிருப்பார் அல்லது ஏதாவது கட்டாய நிலை ஏற்பட்டிருக்கும் என்பதாக எண்ண வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு அதை நினைவு வைத்திருந்தும் அவர் வரவில்லையென்றால் அப்போதும் கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஏனெனில் “வாக்கு தவறுதல்” என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் “அவர் வாக்கு தரும்போதே நாம் இப்போது சொல்லப் போவதை செய்யப் போவதில்லை” என்பதாக இருக்கும். ஆகவே அதன் பிறகு அவருடைய எண்ணம் மாறி விட்டால் அப்போதும் அது வாக்கு தவறுதல் ஆகாது. இதனால் என்ன விளங்குகிறது என்றால் வாக்கு கொடுத்த பிறகும் மஜ்லிஸிலே கலந்து கொள்ளாததைப் பற்றி நல்லெண்ணத்தையே வைக்க வேண்டும்.

உங்கள் கருத்தைக் காப்பாற்றுங்கள்

முக்கியமாக “ஆமாம்” என்று சொல்பவர் முடிந்த வரையில் எந்த வகையாலும் தங்கள் கருத்தைக் காப்பாற்றவே முயல வேண்டும். அப்போது தான் மக்கள் கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். மேலும் கெட்ட எண்ணம், அவதூறுகள், குறை கூறுதல், மற்றும் புறங்கூறுதல் போன்ற கதவுகள் திறக்கப்படாது.

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

குறிப்பாக மய்யித்தின் விவகாரத்தில் எல்லா இஸ்லாமிய சகோதரர்களும் ஜனாஸாக்களிலும், துக்க விசாரிப்புக்களிலும், ஈஸாலே ஸவாபின் மஜ்லிஸ்களிலும் கலந்து கொண்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறாக பாவங்களின் கதவுகள் அடைபட்டு, நேசத்தின் உறவுகள் உறுதிபடும். அஃலா ஹழ்ரத் இமாமே அஹ்லெ சுன்னத் முஜத்திதே Dதீனோ மில்லத் மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் رحمته الله تعالى عليه அவர்கள் தனது ஃபதாவா ரஹ்மான் ரஹீம்-வின் 8-வது பாகத்தில் 98 மற்றும் 99-வது பக்கத்தில் பதிந்துள்ளார்கள்- ஹதீஸில் வருகிறது- “அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட பிறகு எல்லாவற்றையும் விட மிக அறிவார்ந்த செயல் என்னவென்றால் மக்களிடம் அன்பு செலுத்துவதாகும்.”

(ஷாஅபுல் ஈமான், பாகம்-6, பக்கம்-255, ஹதீஸ்-8061) மற்றொரு ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது- “ரஹ்மான் ரஹீம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அறிவித்துள்ளார்கள்- وَلَا تُتَّقَرُّوْا அதாவது அன்பைப் பெருக்குங்கள், வெறுப்பைப் பரப்பாதீர்கள். (புகாரி பாகம்-1, பக்கம்-42, ஹதீஸ்-69)

صَلُّوْا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

எச்சரிக்கை! வீண் விளக்கம் பாவங்களில் ஈடுபடுத்தி விடப்போகிறது

என் இனிய மதனி குமாரனே! ஷைத்தானுடைய ஆயுதங்களைக் கொண்டு எச்சரிக்கை! இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் அந்த

சபிக்கப்பட்டவன் மனிதனை தூண்டியும், உபதேசிப்பவர்களை எதிர்த்தும், மனதிற்குள்ளே வீண் சந்தேகங்களை புகுத்தியும் இப்படியும், அப்படியும் சொல்லி விடு என்றும் கற்றுத் தருவான். உதாரணமாக- என்னுடைய நிய்யத் அப்படி இருக்கவில்லை, என்னுடைய நோக்கம் அதுவல்ல, என்னுடைய எண்ணம் இவ்வாறாக இருந்தது என்றெல்லாம் சொல்லச் சொல்வான். மேலும், நீ இவ்வாறு செய்யவில்லை என்றால் பார் உனக்கு அவமரியாதைத்தான் கிடைக்கும் என்றும் அவன் மேலும் பல ஊசலாட்டங்களை ஏற்படுத்துவான். வருத்தமான விஷயம் என்னவென்றால் சில நேரங்களில் நம்முடைய தவறுகள் தெரிந்த பிறகும், ஷைத்தானின் சூழ்ச்சியைக் கொண்டு அதற்கு பல சாக்குப் போக்குளை, விளக்கங்களைக் கூற ஆரம்பிக்கப்பட்டு விடுகிறது. நமது மனசாட்சியின் குரலுக்கு வேண்டுமானால் சரியான விளக்கத்தை அளிக்கலாம், சிலசமயம் அவ்வாறு செய்வது மிகவும் தேவையாகவும் உள்ளது.

தௌபா செய்துக்கொள் இறைவனின் அருள் மிகப்பெரியது

என் அருமை மதனி குமாரனே! என் மீது கண்டிப்பாக கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள்- சிலசமயம் நோயாளியை குணப்படுத்த கசப்பான மருந்துகளும், இஞ்செக்ஷனும் தரப்படுகின்றன. தேவைப்படும்போது அறுவைச் சிகிச்சையும் (Operation) செய்ய வேண்டியுள்ளது. அதில் நோயாளிக்கு தான் நல்ல பலன் கிடைக்கிறது. ஆகவே அவன் டாக்டரின் மீது

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

கோப்பப்படுவதற்கு பதிலாக நிறைய பணம் கொடுத்து டாக்டருக்கு நன்றியும் செலுத்தி விட்டு செல்கிறான். நானும் சற்று துணிந்து ஷைத்தானின் சில ஆயுதங்களை உங்களுக்குக் காட்டி, உங்களுடைய சில நோய்களை சுட்டிக்காட்டி சிகிச்சையின் சில மதனி முத்துக்களை அளித்துள்ளேன். உங்களுக்கு மட்டுமின்றி இந்த மதனி முத்துக்கள் மற்ற இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களுக்காக **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** இம்மையும் மறுமையும் நல்ல பலனுடையதாக அமையும். ஆக, நான் உங்கள் மெயில் தொடர்பாக எனது அறிவைக் கொண்டு சிலவற்றை அறிவித்துள்ளேன். அதை உங்கள் மனசாட்சி ஏற்றுக் கொண்டு, உங்கள் மனம் கவலை கொண்டால், உங்கள் மெயிலில் எந்தெந்த வாசகங்களில் பாவங்களைக் காண்கிறீர்களோ அவற்றை விட்டும் தெளபா செய்துக் கொள்ளுங்கள். மேலும் எந்தெந்த இஸ்லாமிய சகோதரரின் மனம் புண்படும் என உணர்கின்றீர்களோ அதிலிருந்து தெளபா செய்துக் கொள்வது மட்டுமின்றி அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் ஏற்பாடு செய்யுங்கள். இதில்தான் இம்மை மறுமையின் நற்பலன் அடங்கியுள்ளது.

வெற்றி யாவும் மென்மையிலும் பணிவிலும் உள்ளது

அறிவீனத்தால் பணி யாவும் சீரழிவில் உள்ளது

அலைகளின் சீற்றத்தால் மூழ்கி விடப்போவதில்லை

முறும்மதின் கண்காணிப்பில் எவரின் படகு உள்ளது

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

த.:வதே இஸ்லாமியினர் அனைவரும் என் பிரியமானவர்களே

அல்லாஹ் ﷻ வுடைய பேரருள், மற்றும் ரசூலுல்லாஹ் ﷺ அன்னவர்களுடைய கருணைப் பார்வையைக் கொண்டு தஃவதே இஸ்லாமியின் தோட்டம் பூத்துக் குலுங்கி வருகிறது. எவ்வாறு தந்தைக்கு தன்னுடைய எல்லா பிள்ளைகளும், தோட்டக்காரனுக்கு தன்னுடைய தோட்டத்தின் ஒவ்வொரு கனியும் உவப்பானதாக இருக்குமோ அதேபோல் தஃவதே இஸ்லாமியினர் அனைவரும் என் பிரியமானவர்களே. அவர்கள் மதனி சேவையை அதிகம் செய்தாலும் சரி, குறைவாக செய்தாலும் சரி. ஆயினும் சம்பாதிக்கும் ஒரு மகன் அதிக நேசத்திற்குரியவனாக இருந்த போதிலும் பயனற்ற பிள்ளைகளையும் தந்தை உதாசீனப்படுத்துவதில்லை. தஃவதே இஸ்லாமியின் ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவருக்கும் நான் துஆ கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவருமே எனது மதனி தோட்டத்தின் கனியாகவும், மலராகவும், அரும்பாகவும் உள்ளனர். அவர்களைக் கொண்டே அத்தாரின் தோட்டத்திலே மதனி வசந்தம் வீசிக் கொண்டிருக்கிறது. அல்லாஹுதஆலா மதீனாவின் நிரந்தரமாக பூக்கின்ற அந்த மலர்களின் பொருட்டால் எனது மலர்களையும் என்றென்றும் புன்னகைக்க வைப்பானாக. யா அல்லாஹ்! இவர்களுடன் இவர்களுடைய சந்ததிகளும் தஃவதே இஸ்லாமியின் மதனி சூழலுடன் தொடர்பு கொண்டு இம்மை மறுமையின் நன்மைகளை அள்ளிக் கொள்வார்களாக. இவர்கள் அனைவரும் எக்காரணமின்றியே

ஷைத்தானின் சில ஆபுதங்கள்

மன்னிக்கப்பட்டு விடுவார்களாக. மேலும் இந்த துஆக்கள் பாவி என் விடயத்திலும் கBபூல் ஆகட்டுமாக.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَيَّ الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٍ

மதனி பணி புரிபவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்

தஃவதே இஸ்லாமியின் வெகு சுறுசுறுப்பான பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் எனது "சம்பாதிக்கும் மகன்கள்" ஆவார்கள். ஆகவே அவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்களாக உள்ளனர். அவர்களை எதிர்ப்பது என் மனதிற்கு துயரத்தை அளிக்கிறது. நான் ஏதாவது ஹல்கா, பகுதி, நகரம் அல்லது நாட்டின் இஸ்லாமிய சகோதரர்களின் இடையேயுள்ள மனவருத்தத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் நல்லதொரு மதனி காரியத்தை சாதித்து வரும்போது இந்த அறியாமைக்கெல்லாம் எப்படி இடம் கொடுத்தார்கள்? அவர்களுடைய எச்சரிக்கையற்ற செயல்பாட்டினால் ஷைத்தான் பயனடைந்து விடக்கூடாதே! அவர்களை அவன் நற்செயல்கள் மற்றும் சுன்னத்துக்கள் நிறைந்த மதனி சூழலை விட்டும் தூரமாக்கி விடுவானே? மார்க்கத்தின் மதனி காரியங்களிலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவானே? ஆகவே எனது அனைத்து மதனி மகன்கள்

மற்றும் மக்களிடம் நான் தாழ்மையாக வேண்டிக்கொள்வது என்னவென்றால், மனதை விரிவாக வைப்புகள். ஒருவருக்கொருவர் பிரிவினை மற்றும் கலக்கம் இடம் பெற வாய்ப்பளிக்காதீர்கள். அமைப்புகளின் மூலம் ஏதேனும் மனதிற்கு பிடிக்காத நிகழ்ச்சி ஏற்பட்டு விட்டால் (மதனி காரியம் செய்கின்றவர்களுக்கு தெரிந்துள்ள) தன் ஸீமி தர்கீபின் பிரகாரம் அதனை தீர்வு காண முயலுங்கள். வெறும் தற்காலிக அனுதாபத்தை பெறுவதற்காக சில இஸ்லாமிய சகோதரர்களுக்கு கூறி, நீங்கள் குழு (Group) அமைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுடைய கவனமற்ற தன்மையின் காரணத்தினால் புறங்கூறல், கோள் மூட்டுதல், கெட்ட எண்ணம் மற்றும் கலகத்தின் தொடர்ச்சி ஆரம்பித்து விடக்கூடும். அதனால் உங்களுடைய மற்றும் அடுத்தவர்களுடைய மறுமை பாதிக்கப்பட்டு விடலாம்.

கலகத்தை பரப்புவதனால் வரும் வேதனைகள்

தஃவதே இஸ்லாமியின் நூல்நிலையமான மக்தபுதல் மதீனாவினால் வெளியிடப்பட்ட 504 பக்கங்கள் அடங்கிய "நீபத் கி தபாஹ்காரியான்" எனும் நூலின் 455, 456 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது— துர்பாக்கியசாலிகள் முஸ்லிம்களிடையே கெட்ட செய்திகளையும், கலகத்தையும் பரப்புகிறார்கள், அவர்கள் அச்சமுற வேண்டும். திருக்குர்ஆனில் குரதுன் நூர் 19—வது வசனத்திலே அல்லாஹ் ﷻ அறிவித்துள்ளான்—

إِنَّ الَّذِينَ يُجْبُونَ أَنْ تَشِيَعَ الْفَاحِشَةُ
فِي الدِّينِ أَمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ۝ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۝

தர்ஜுமா கன் Zஸூல் ஈமான்- முஸ்லிம்களிடையே கெட்ட செய்திகள் பரவ வேண்டும் என்று எந்த மனிதர்கள் விரும்புகின்றாரோ அவர்களுக்காக வேதனை மிக்க தண்டனை இம்மையிலும் மறுமையிலும் இருக்கிறது.

சில மனிதர்கள் எப்போதும் சண்டையிடும் இயல்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வேண்டுமென்றே புறங்கூறிக் கொண்டும், கோள் மூட்டிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும், துருவித்துருவி கேட்டுக் கொண்டும், கலகத்தை மூட்டிக் கொண்டும் மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் பயப்படுவதற்காகவே அல்லாஹுதஆலா தனது திருமறையிலே சூரத்துல் Bபுருஜின் 10-வது வசனத்திலே இவ்வாறு அறிவித்துள்ளான்-

إِنَّ الدِّينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابٌ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ۝

தர்ஜுமா கன் Zஸூல் ஈமான்- நிச்சயமாக எவர்கள் முஸ்லிம் ஆண்களையும், முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்தினார்களோ, பின்னர் பாவமன்னிப்பும் கேட்கவில்லையோ அவர்களுக்காக நரகத்தின் வேதனையுள்ளது, அவர்களுக்காக நெருப்பின் வேதனையுள்ளது.

கலகம் விளைவிப்போர் மீது சாபம்

ஹதீஸிலே வந்துள்ளது— கலகம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதனை விழிப்படையச் செய்பவர் மீது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் சாபம் உள்ளது. (அல்ஜாமிஉஸ் ஸநீர் லிஸ்ஸூயூதி பக்கம்-370, ஹதீஸ்-5975)

தராசிலே என் செயல்பாடுகள்! அந்தோ அழிவுதான் பாவங்கள் தவிர என் பதிவேட்டில் வேறென்ன இருக்கும் மறுமையிலே என் குறைகள் வெளிப்பட்டு விடுமாயின் அண்ணலாரின் கருணையே திரையாய் சூழ்ந்திருக்கும்

நமது அமைப்பின் பொறுப்பாளர்களுக்குக் கீழ்ப்படிதலை தொடர்ந்தவாறே மதனி இன்ஆமாத் பிரகாரம் அமல் செய்து, மதனி காஃபிலாவுடன் தொடர்ந்து பிரயாணம் செய்வதோடு, தேவைக் கேற்ப ஏனைய மதனி பணிகளையும் அதிகமாக செய்து வாருங்கள். அல்லாஹுத ஆலாவே நம் எல்லோருக்கும் ஆதரவாளனாக, உதவியாளனாக இருப்பானாக.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

சுன்னாக்களை பரப்புவோம் மார்க்கப் பணி புரிவோம்
சேர்ந்திடுவோம் நேர்மையான முஸ்லிமாக நபிநாதரே

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அடர்த்தியான மருதாணி பூசுவதால் வுளு மற்றும் குளிப்பு நிறைவேறுவதில்லை

(தாருல் இஃப்தா அஹ்லுஸ் ஸுன்னத்தின் வெளியிடப்படாத ஃபத்வாவின் விளக்கம்)

அடர்த்தியான மருதாணி, நகப்பூச்சு, ஸ்டிக்கர் உடைய மேக்அப் ஆகியவை போட்டிருக்கும் நிலையில் வுளுவோ குளிப்போ ஆகாது. ஏனெனில் குறிப்பிட்ட மூன்று பொருட்களும் தண்ணீர் தோல்வரை சென்றடைவதற்கு தடையாக இருக்கின்றது. மேலும் அந்தப் பொருட்களை போட்டுக் கொள்ள ஷரீ அத்தின் தேவையோ அல்லது அவசியமோ இல்லை. சட்டம் என்னவென்றால், எந்தப்பொருள் தண்ணீர் உடம்போடு சேர்வதை தடுப்பதாக உள்ளதோ, அவை உடலிலே ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வுளுவும் குளிப்பும் ஆவதில்லை. ஏனெனில் வுளுவிலே தலையைத் தவிர மற்ற மூன்று உருப்புகளிலும், குளியலில் உடலின் எல்லா பாகங்களிலும் ஒவ்வொரு முடியிலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியது கடமையாகும்.

ஹழ்ரத் அல்லாமா இப்னு ஹுமாம் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் - வுளு செய்பவரின் நகத்தின் மேலே உலர்ந்து போன மண் அல்லது அதைப் போன்ற ஏதேனும் ஒரு பொருள் ஒட்டிக் கொண்டால் அல்லது கழுவப்பட வேண்டிய இடத்தில் ஊசி முனையளவு கழுவப்படாமல் இருந்து விட்டாலும் அது ஏற்புக்குரியதாகாது. அதாவது வுளு நிறைவேறாது. (ஃபத்ஹுல் கதீர் பாகம்-1, பக்கம்-13, கொயிடா) முஹீத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது- யாராவது ஒரு மனிதரின் உடலில் மீனின் தோல்

ஷைத்தானின் சில ஆயுதங்கள்

அல்லது மெல்லப்பட்ட ரொட்டித் துண்டு ஓட்டிக் கொண்டு, உலர்ந்து விட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் வுளுவோ, குளிக்கவோ செய்கிறார், ஆனால் தண்ணீரானது அவரது உடலின் அடி வரையில் சென்றடைய வில்லையென்றால் அவருடைய வுளுவோ, குளியலோ நிறைவேறாது. அதேபோல் அவரது மூக்கின் உலர்ந்து போன சளிக் குரியதும். ஏனெனில் குளியலில் முழு உடலையும் கழுவ வேண்டியது அவசியமாகும். மேலும் அந்தப் பொருட்கள் தன்னுடைய கடினத் தன்மையின் காரணத்தினால் தண்ணீரை உடல் வரையில் சென்றடைய தடையாக உள்ளது. (ஃபதாவா ஆலம்கீரி பாகம்-1, பக்கம்-5, குன்யா பக்கம்-49, சுஹல் அகடமி, மர்கஸூல் அவ்லியா, லாஹூர்)

ஃபதாவா ஆலம்கீரியில் வந்துள்ளது- வுளு செய்ய வேண்டிய இடங்களில் ஏதாவது ஓட்டத்தில் ஊசி முனையளவுக்கு ஏதாவது ஒரு பொருள் எஞ்சியிருந்தால் அல்லது நகத்தின் மேலே உலர்ந்த அல்லது ஈரமான மண் ஓட்டிக் கொண்டிருந்தாலும் ஏற்புக்குரியதாக ஆகாது. அதாவது வுளுவோ குளியலோ நிறைவேறாது. மேலும் அதில் வந்துள்ளது- தலைமுடிக்கு சாயம் ஆழமானதாக இருந்து அது உலர்ந்து விட்டிருந்தால் வுளுவும் குளியலும் முழுமையாகாமல் தடையாகும். அதாவது அதன் காரணத்தினால் வுளுவோ குளியலோ முழுமைப் பெறாது. (ஆலம்கீரி பாகம்-1, பக்கம்-4, தாருல் ஃபிகர், பேரூத்)

அதிலேயே மற்றொரு இடத்திலுள்ளது- “பெண்ணாளவள் தன்னுடைய தலையின் மீது ஏதேனும் வாசனை திரவியத்தை பூசுகிறாள், அதன் காரணத்தினால் முடிகளின் வேர் வரையில் தண்ணீர் சென்றடைய தில்லையென்றால், அந்த வாசனை திரவியத்தை அவள் தலையை விட்டு நீக்கி விடுவது கட்டாயமாகும். அப்போதுதான் தண்ணீரானது முடியின் வேர் வரை சென்றடையும். (ஆலம்கீரி பாகம்-13, பக்கம்-4)

ஸத்ருஷ் ஷரீ ஆ, பத்ருத் தரீகா, ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃஸுமீ رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் அறிவித்துள்ளார்கள்- “மீனின் செதில் வுளு செய்கின்ற உருப்பிலே ஒட்டிக் கொண்டிருந்தால் வுளு நிறைவேறாது. ஏனெனில் தண்ணீர் அதன் அடியில் இறங்காது.” (பஹாரே ஷரீஅத், பாகம்-1, பகுதி-2, பக்கம்-292, மக்தபுதுல் மதீனா, கராச்சி)

ஃபிக்ஹுடைய சில உலமாக்கள் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ மருதாணியை அடர்த்தியாக போட்டிருந்தாலும் வுளு ஆகி விடுகிறது என விளக்கமளித்துள்ளார்கள். அதற்கு பதில் என்னவென்றால், அவர்களின் இந்த கட்டளை சாதாரண அடர்த்தியைப் பற்றியதாக உள்ளது. அந்த மருதாணியை பூசிய பிறகு நல்ல முறையில் கழுவிய பின்னரும் அது அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். உதாரணமாக மாவை பிசைந்த பிறகு சாதாரணமாக மாவு நகத்திற்குள் ஒட்டிக்கொண்டிருப்பது போல். மாறாக, கை, கால்கள் முழுவதிலும் பிளாஸ்டிக்கைப் போல மருதாணியை நல்ல அடர்த்தியாக பூசிக் கொண்டும், கைகள் முழுக்கவே அதேபோல் மருதாணியை நல்ல விதமாக பூசிக் கொண்டும் மேலும் முழு முகத்தையும் ஸ்டிக்கருடைய மேக்அப்பால் மறைத்துக் கொண்டும் வுளுவும் குளியலும் ஆகி விடும் என்பதல்ல. இவ்வாறான அனுமதியை கண்டிப்பாக எந்த மார்க்க சட்ட நிபுணரும் வழங்கவில்லை. ஆக மேலே குறிப்பிட்ட விதத்தில் வுளு நிறைவேறுவதில்லை. வுளு நிறைவேறவில்லை எனும்போது தொழுகையும் நிறைவேறாது. ஆகவே கடந்த காலத்தில் யாராவது அதைப்போன்று ஐவேளை தொழுகையை நிறைவேற்றியிருந்தால் அவர்கள் அதை நன்கு நினைவுபடுத்தி, அவ்வாறு நினைவு வரவில்லையென்றால் ஒரு மிகைப்பான அனுமானத்தின் பிரகாரம் கணக்கிட்டு ஃபர்ள் மற்றும் வித்ரு தொழுகையை கழாவாக தொழுது கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஸுன்னத்துக்களின் வசந்தங்கள்

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ - ஸுன்னத்துக்களையும் ஸுன்னத்துக்களையும் போதிக்கின்ற அஃம்மூஸ் ஸுன்னத் வல் ஐதாஅத்தின் அரசியல் சார்பற்ற உலகமளவிய அமைப்பான "த.ஃபரீத இஸ்லாமீ" யின் நிறுவனம் கமலம் மதனி சூழலில் அதிகமான ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விவாழ்க்கிழமை பின்னேறும் இல. 10, செப்டம்பர் மீதி, செப்டம்பர் 12 இல் அமைந்துள்ள ஃபாஸாபே மதனாவில் நடைபெறுகின்ற ஸுன்னத்துக்கள் நினைந்த வாராந்த இறுதிமாவில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நல்ல நல்ல ஸுன்னத்துக்கள் ஆரம்பம் முதல் இறுதியை கற்றுக் கொண்டு அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் நன்மையை அடையும் ஸுன்னத்துக்கள் நாயகம் **بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ** அஸ்ஸலாக்களில் நேசர்களுடன் மதனி கா.யிலாக்களில் ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி திஸ்யம் 'யிக்ரே மதீனா (அலக்களில் வீது கஸ்ரீஸாட்டம்) செப்தவாரே "மதனி இன்ஷாஅத்" எனும் பதிவேட்டை நிர்மி. ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பம் பத்து நாட்களுக்குள் அதனை உங்கள் பிரதேச பொருத்தாநிமிடம் ஒப்படைத்து வாருங்கள். **بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ** இதுஐஐட்டிய டீக்கத்தாகக் கொண்டு ஸுன்னத்துக்களை மெனி டீக்கம், பாவமான காநியங்களை வெறுத்தொழிக்கவும் மேலும் ஈதான பாதகத்து உறுதிபடுத்தவும் உற்சாகமும், உறுதியும் ஏற்படுவதை காணலாம். ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் "நான் ஸுன்னதும் உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்த முயற்சி செய்வேன்." **بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ**! எனும் மதனி நோக்கத்தை தன் ஐஐட்டிய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். நனது சீர்த்திருத்தத்திற்காக மதனி இன்ஷாஅத் நோகாரம் அலல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சீர்த்திருத்தத்திற்காக மதனி கா.யிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

